


12
—
269




$$\begin{array}{r} 4 \\ \hline 4 \cancel{3} 6 \quad 449 \text{ so} \\ \cdot \quad \cdot \quad \cdot \end{array}$$

767



23



1506 1419

கணபதி துணை.

நல்லாதவரால்.

செய்யப்பட்டுச்

சங்கமருவியா நீதிநூல்கியர்

திரிகடுகம்.

—:—

இது

திருக்கோட்டியூர்



இராமாநுசாசாரியர்

செய்த உரையுடன்

நல்லூர்

சதாசிவப்பிள்ளையால்

சென்னப்பட்டணம்:

வந்தமாதநரங்கினி சாகையச்சுக்கூடத்தில்

பதிப்பிக்கப்பட்டது.

விபவனூ புரட்டாதிணை.

து நிகடுகவுரை.

—:0:—

காப்பு.

கண்ணகன் ஞால மளந்ததூஉங் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருந்தஞ் சாய்த்ததூஉ - நண்ணிய
மாயச் சகட முதைத்ததூஉ மிம்மூன்றும்
பூவைப்பூ வண்ண அடி.

இ - ள். கண் அகல் ஞாலம் அளந்ததூஉம் - இடமகன்
ற பூமியை அளந்ததும்— காமரு சீர்த் தண் றறும் பூங் கு
ருந்தம் சாய்த்ததூஉம் - விரும்பப்பட்ட சிறப்பையுடைய கு
ளிர்ச்சியும் மணமும் பொருந்திய மலர்களையுடைய குருந்த
மரத்தை முறித்ததும்— நண்ணிய மாயச் சகடம் உதைத்த
தூஉம் - (கஞ்சனாலேவப்பட்டுத் தன்னை வருத்தும்படி) கிட்டி
வந்த வஞ்சகமான சகடத்தை உதைத்ததும்— இம் மூன்றும்
பூவைப்பூ வண்ணன் அடி - ஆகிய இம்மூன்றஞ் செய்தனவ
காயாமலர்போலும் நிறத்தினையுடைய திருமாலினது திருவ
டிகளாம். எ - று.

எடுத்துக்கொண்ட நூல் இனிது முடிதற்பெரிருட்டுக் கட
வுள்வணக்கஞ் செய்யப்பட்டது. செய்தவையென்பது சொ
ல்லெச்சம். இந்நூலுட் பாட்டுத்தோறும் மும்மூன்று பொரு
ள்கள் கூட்டிச் சொல்லப்படுகின்றமை நேரன்ற, இவ்வணக்
கப்பாட்டினும் அப்படியே சொன்னார்.

நூல்.

அருந்ததிக்க கற்பினார் தோளும் திருந்திய
தொல்சூழின் மாண்டார் தொடர்ச்சியுஞ் - சொல்லி
னரில்தந்துங் கேள்வியங் நட்புமும் மூன்றும்
திரிகடுகம் போலும் மருந்து.

இ - ள். அருந்ததிக்க கற்பினார் தோளும் - அருந்ததிபோலும் கற்பினையுடைய மகளிரது தோளும்— திருந்திய தொல் குடியின் மாண்டார் தொடர்ச்சியும் - குற்றமற்ற பழைய சூழப்பிறப்பில் வந்து பெருமை பெற்றவரோடு கொள்ளுமுறவும்— சொல்லின் அரில் அகற்றும் கேள்வியார் நட்பும் - கற்கப்படும் நூலிடத்தே குற்றங்களை நீக்க வல்ல கேள்வியையுடையவரோடு செய்யப்படும் நட்பும்— இம்மூன்றும் திரிகடுகம் போலும் மருந்து - ஆகிய இம்மூன்றும் ஒருவனுக்குத் திரிகடுகம்போலும் மருந்துகளாம். எ - று.

கற்பு - நற்குண நற்செய்கைகளோடு தன்னைவனை வழிபடுதல். மாட்சிமை - பெருமை. சொல்லென்றது நூலுக்கு ஆகுபெயர். அரில் - குற்றம்; அதாவது சந்தேகவிபரீதம். திரிகடுகம் சுக்குத் திப்பிலி மிளகு என்னும் இம்மூன்றும் கூடியது. “திரிகடு கஞ்சிக் கோடு திப்பிலி மிளகு மாறும்” என்பது சூடாமணிநிகண்டு. சுக்கு முதலிய மூன்றும் போல அத்தோள் முதலிய மூன்றும் ஒருவனுக்குத் துன்பநீக்கி இன்பஞ்செய்தலால், இவற்றிற்கு அவை உவமானமாகின. இம்முதற்பாட்டிற் சொல்லப்பட்ட திரிகடுகமென்னுஞ்சொல்லே சிறப்புப் பற்றி இந்நூலுக்கும் பெயராகக் கொள்ளப்பட்டது. (க)

தன் குணங் குன்றாத் தகைமைபுந் தாவில்^{சி}
 ரின் குணத்தா ரேவினா செய்தலு - நன் குணார்வி
 னான்மறை யாளர் வழிச் செலவு மிம்முன்று
 மேன்முறை யாளர் தொழில்.

இ - ள். தன் குணம் குன்றாத் தகைமையும் தன் கு
 டிப்பிறப்பின் குணம் குறைவுபடாமற்கு ஏதுவாகியு ஒழுக்
 கமும்— தா இல் சீர் இன் குணத்தார் ஏவின செய்தலும் -
 அழிவில்லாத கீர்த்தியைத் தருமின்ற இவிய குணத்தையுடை
 யோர் ஏவிய தொழில்களைச் செய்தலும்— நன்கு உணர்வின்
 நான்மறையாளர் வழிச் செலவும் - தலமவியல்பை அறியும
 நினைவுடைய பிராமணர் சுற்றித்த வழியிலே நடத்தலும்—
 இம்முறையும் மேல் முறையாளர் தொழில் - ஆதிய இம்மு
 ன்றும் மேல்முறைய முறையினையுடையவரது தொழில்களாம்.
 எ - று.

நான்மறை இருக்கு, யஜுஸ், சாமம், அதர்வம். (2)
 கல்லார்க் கினனா யொழுகலுங் காற்கொண்ட
 வில்லானைக் கோலாற் புடைத்தலு - மில்லஞ்
 சிறியாரைக் கொண்டு புசலுயிம் முன்று
 மறியாமை யான்வருங் கேடு.

இ - ள். கல்லார்க்கு இன்ன ஆய் ஒழுகலும் - சுற்றறியாத
 வார்க்கு உறவினராய் நடத்தலும்— காற் கொண்ட இல்லா
 னைக் கோலால் புடைத்தலும் - மனவுறுதி கொண்ட மனை
 வியைக் கோலாலடித்தலும்— இல்லம் சிறியாரைக் கொண்
 டு புசலும் - தம் வீட்டிடத்துச் சிற்றறிவாளரை உடன் கொ
 ண்டு புசுதலும்— இம்முன்றும் அறியாமையால் வரும் கே

டு - ஆகிய இம்மூன்றும் தம்மடியாமையினாலே தமக்கு வருங் கேட்டை விளைப்பனவாம். எ - று.

மனவுறிதி கற்பு. காழ் வித்துக்கும் பெயராதலால், சூல் கொண்டவெனினுழாம், கேடு செய்வனவற்றைக் கேடென்றார்.

பகைமுன்னர் வாழ்க்கை செயலுந் தொகைநின்ற பெற்றத்துட் கோலின்றிச் சேறலு - முற்றன்னைக் காய்வாளைக் கைவாங்கிந் கோடலு மிம்மூன்றுஞ் சாவ வுறுவான் ரொழில்.

இ - ள். பகை முன்னர் வாழ்க்கை செயலும் - தன்ப சைவர்முன்னே பெருஞ்செல்வத்தோடு வாழ்தல் செய்தலும்—தொகை நின்ற பெற்றத்துள் கோல் இன்றிச் சேறலும்— கூட்டமாய் நின்ற பசுக்களினடுவே கையிற் கொலில்லாது செல்லுதலும்— முன் தன்னைக் காய்வாளைக் கை வாங்கிக் கோடலும் - முன்னே நின்று தன்னை வருத்திவோனைத் தனக்கு உறவாக்கிக் கொள்ளுதலும்— இம்மூன்றும் சாவ உறுவான் தொழில் - ஆகிய இம்மூன்றும் சாவ வேண்டிவானுடைய செய்கைகளாம். எ - று. (ச)

வீழங்காத் துறையிழிந்து நீர்ப்போக்கு மொப்ப விழைவிலாப் பெண்டிர் தோள் சேர்வு - முழந்து விருந்தினனாங் வேற்றார் புகலு மிம்மூன்று மருந்துயரங் காட்டு நெறி.

இ - ள். வழங்காத துறை இழிந்து நீர்ப் போக்கும்- யாவரும் நடவராத துறையிலிழிந்து நீரிலே போகுதலும்—ஒ ப்ப விழைவு இலர்ப் பெண்டிர் தோள் சேர்வும் - தனக்கு

ஒப்பாக அன்பில்லாத பெண்டிர் தோனைச் சேர்தலும்— உறந்து விருந்தினன் ஆய் வேறு ஊர் புகலும் - வருந்திப் பிறர்க்கு விருந்தாளியாய் அயலூரிற்புகுதலும்— இம்மூன்றுமும் அரும் துயரம் காட்டும் நெறி - ஆகிய இம்மூன்றும் ஒருவனுக்கு அரிய துன்பத்தைக் காட்டும் வீழிகளாம். எ - று.

விழைவிலாப்பெண்டிர் வேசையர்.

(௫)

பிறர்தன்னைப் பேணுங்கா னானலும் பேணார் திறன்வேறுகூறிற் பொறையு - மறவினையைக் காராண்மை போல வொழுகலு மிம்மூன்று மூராண்மை யென்னுஞ் செருக்கு.

இஃ ள். பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும் - பிறர் தன்னை உபசரித்துச் சொல்லுமிடத்துத் தான் நாணாதலும்— பேணார் திறன் வேறு கூறின் பொறையும் - உபசரியாதவராய்த் தனது தகுதி வேறுபடச் சொல்லுமிடத்து அதனைப் பொறுத்தலும்— அறவினையைக் கார் ஆண்மை போல ஒழுகலும் - உபகாரச்செய்கையை மேகம் ஆளுதல்போல ஆளுதல் செய்து நடத்தலும்— இம்மூன்றும் ஊர் ஆண்மை என்னும் செருக்கு - ஆகிய இம்மூன்றும் பிறரின் மேற்பட்டுச் செல்லுகின்ற ஆண்மையென்னுஞ் செல்வங்களாம். எ - று.

மேகமானது பிரதியுபகாரம் வேண்டாது உபகரித்திவருதலின் உவமானமாயிற்று. செருக்கைத் தருஞ்செல்வத்தைச் செருக்கெனலால், ஆகுபெயர்.

(௬)

வானீமீ னுள்ள றலைப்படலு மாளல்லீன் செல்வக் குடியுட் பிறந்தலும் - பல்லவையு

ளஞ்சுவான் கற்ற வருநாலு மிம்மூன் னூர்
துஞ்சுமன் கண்ட கனா . . .

இ - ள். வானீமீன் உள்ளல் தலைப்படலும் - வானீமீனை
யெடுக்க உள்ளானென்னும் பறவை முயற்சிசெய்தலும்— ஆ
ள் அல்லாண் டென்பக் குடியுள் பிறத்தலும் - ஆளமாட்டா
தவன் செல்வமுடைய குடியின்கட்பிறந்து அதனை ஆள நி
னைத்தலும்— பல் அவையுள் அஞ்சுவான் கற்ற அரு நூலும்-
பலர் கூடிய சபையிலே சென்று அஞ்சுகின்றவன் கற்ற அ
ருமையாகிய நூலுணர்ச்சியும்— இம்மூன்றும் துஞ்சு ஊம
ன் கண்ட கனா - ஆகிய இம்மூன்றும் உறங்காநின்ற ஊமை
பூனவன் கண்ட கனாப்போல்வனவாம். எ - று.

எப்படி ஊமன் கண்ட கனாவானது அவனுள்ளே தோன்றி
ப் பயன்படாது போமோ அப்படியே தலைப்படல் முதலாகி
ய மூன்றும் தோன்றிய அந்தந்தப் பொருளிடத்தே பயன்ப
டாது போமென்பதாம். பிறத்தலும் நூலும் ஆகுபெயர்கள்.

தொல்லவையுட்டோன்றுங் குடிமையுந் தொக்கிருந்த
நல்லவையுண் மேம்பட்ட கல்வியும் - வெல்சமத்து
வேந்துவப்ப வட்டார்த்த வென்றியு மிம்மூன்றுந்
தாரந்தம்மைக் கூறப். பொருள்.

இ - ள். தோல் அவையுள் தோன்றும் குடிமையும் - ப
ழையோர் கூடியிருக்கின்ற சபையினிடத்தே தானாக விளந்
கித் தோன்றுந் தமது குடிப்பிறப்பும்— தொக்கு இருந்த ந
ல் அவையுள் மேம்பட்ட கல்வியும் - பலவகை நூலோருங்
கூடியிருந்த நல்ல சபையிடத்தே தம்மிடத்துத் தானாக் மே
ம்பட்ட கல்வியும்— வெல் சமத்து வேந்து உவப்ப அட்டு

ஆர்த்த வென்றியும் - வெல்லும். போரிடந்தே தம்மையான்
ட வேந்தன் மயிழப் பகைவுரைக் கொன்று நிறைந்த வெந்
றியும்— இம்முன் உம் தாம் தம்மைக் கூறும் பொருள் - ஆ
கிய இம்முன்றும் இவற்றையுடையோர் தம்மைக் குறித்து
வியந்து சொல்லப்படாத பொருள்களாம். எ - து. (அ)

பெருமை யுடையா நினத்தி னகற
துரிமையில் பெண்டரைக் காமுற்று வாழ்தல்
விழுமிய வல்ல துணிதலும் மூன்று
முழுமக்கள் காற லவை.

இ - ள். பெருமை உடையார் இனத்தின் அகறல் - பெ
ருந்தன்மையுடையாருடைய இனத்தின்குறையும்— உரிமை
இல் பெண்டரைக் காமுற்று வாழ்தல் - தமக்கென உரிமை
யில்லாத பெண்டரை இச்சித்து நடத்தலும்— விழுமிய அ
ல்ல துணிதல் - சிறப்புடையவல்லாத காரியங்களைச் செய்
யத் துணிதலும்— இம்முன்றும் முழுமக்கள் காறலவை-
ஆகிய இம்முன்றும் அறிவு துழைய ஒருபுரையில்லாத முட
ர் இச்சிப்பவையாம். எ - து.

“முழுமகன் சிதட னிடுதை முடன்” என்பது திரிகடும். (.)

கணக்காய நில்லாத ஹரும் பிணக்கறுக்கு
முத்தோரை யில்லா வவைக்களனும்—பாத்துண்ணுந்
தன்மையி லாள ரயலிருப்பு மிம்முன்று
நன்மை பயந்த விலு.

இ - ள். கணக்காயர் இல்லாத ஹரும் - ஒதுவிப்பாஹர் இல்
லாத ஹரும்—பிணக்கு அறுக்கும் முத்தோரை இல்லா அவை

க்களனும் - பிணக்கினைக் கெடுக்கும் அறிவுடையோரை இவ்
 லாத சபையும்—புரத்து உண்ணும் தன்மைபிலாளர் அபல் இ
 ருப்பும் - பகுத்துக் கொடுத்தன்னுங் குணமில்லாதவர் பக்கத்
 திலிருப்பும்— இம்மூன்றும் நன்மை பயத்தல் இல - ஆகிய
 இம்மூன்றும் ஒருவனுக்கு நன்மை தருவனவல்லவாம். எ - று.

பிணக்கு ஒருகொருளைப் வற்றி இருவர்க்கு உளதாமாறுபா
 டு. பகுத்தல் பிதிரர், தேவர், விருந்தினர், உறவினர், தான்
 இவர்க்குப் பங்கிடல். (க0)

விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் வீழக்
 களியாதான் காவா துரையுந் - தெளியாதான்
 கூரையுட் பல்காலுஞ் சேறலு மிம்மூன்று
 மூரெல்லா நோவ துடைத்து.

இ - ள். விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் - தன்
 னை அழையாதவன் ஆட்டுவிக்குங் கூத்தைத் தான் சென்று
 காணுதலும்— வீழக் களியாதான் காவாது உரையும் - தளர்
 ந்து வீழும்படி கள்ளுண்டு களியாதவனாயிருந்துந் தன்னைக்
 காத்தல் செய்யாது பிறரோடு வழும்படச் சொல்லுதலும்—
 தெளியாதான் கூரையுள் பல்காலும் சேறலும் - தன்னை நம்
 பாதவன் வீட்டிலே பல்காலும் போகுதலும்— இம்மூன்று
 ம் ஊர் எல்லாம் நோவது உடைத்து - ஆகிய இம்மூன்றும்
 ஊரிலுள்ளோரெல்லாம் அவனை நோவத்தக்க குற்றத்தையு
 டையதாம். எ - று.

இம்மூன்றும் உடைத்தென்றது கண்ணிரண்டுஞ் சிவந்த
 தென்ப்துபோலப் பன்மை ஒருமையோடு முடிந்த வழுவ
 மைதி. (கக)

தாளாள நென்பான் கடன்படா வாழ்பவன்
வேளாண் நென்பான் விருந்திருக்க வுண்ணாதான்
கோளாள நென்பான் மறவாதா நிம்முவார்.
கோளாக வாழ்த லினிது.

இ - ள். தாளாளன் என்பன் கடன்படா வாழ்பவன்
முயற்சியுடையனென்று சொல்லப்படுகின்றவன் பிழைநீட்டி
ந் கடன்படாது வாழ்கின்றவன்— வேளாளன் என்பான்
விருந்து இருக்க உண்ணாதான் - உபகாரியென்று சொல்லப்
படுகின்றவன் விருந்தினரை விட்டுத் தான் புசியாதவன்—
கோளாளன் என்பான் மறவாதான் - பிறரறிவித்த காரியங்
களை மனத்திற்கொள்ளாதல் வல்லவனென்று சொல்லப்படுகி
ன்றவன் பின்பு அவற்றை மறவாதவன்— இம்முவார் கேள்
ஆக வாழ்நீல் இனிது - இம்முவரையும் தனக்கு நட்பாளரா
கச் செய்துகொண்டு வாழ்வது ஒருவனுக்கு இன்பத்தைத் த
ருவதாகும். எ - று.

தாள் முயற்சி. வேளாண்மை உபகாரம். கேள் நட்பு.(கஉ)

சீல மறிவா னிளங்கிளை சாலக்
குடியேம்பல் வல்லா னரசன் - வடுவின்றி
மாண்ட குணத்தான் றவசியென் நிம்முவார்
யாண்டும் பெறக்கரி யார்.

இ - ள். சீலம் அறிவான் இளங்கிளை - பிறருடைய கு
ணத்தையறிந்து அதற்கேற்ப நடக்க வல்லவன் இளமை தொ
ட்டு வந்த சுற்றத்தானாவான்—சாலக் குடி¹ ஒம்பல் வல்லான்
அரசன் - நிறைவுற்ற குடிகளைக் காப்பற்ற வல்லவன் அர

சனுவான்—வடு இன்றி மாண்ட குணத்தான் தவசி - குற்ற
மில்லாமல் மாட்சிமைப்பட்ட குணத்தையுடையவன் தவசி
யாவான்—இம்மூவர் யாண்டும் பெற்றரு அரியார் - இம்மூவ
ரும் எவ்விடத்தும் பெறுதற்கரியராவர். எ-று. என்று அசை.

இழுக்க இயல்பிற் றிளமை பழித்தவை
சொல்லுதல் வற்றுகும் பேதைமை - யாண்டுஞ்
செறுவோடு நிற்குஞ் சிறுமை மிம்மூன்றுங்
சூறுகா ரறிவுடை யார்.

இ - ள். இழுக்கல் இயல்பிற்று இளமை - வழுவதலை இ
யல்பாகவுடையவர் இளையவர்— பழித்தவை சொல்லுதல்
வற்று ஆகும் பேதைமை - அறிவுடையோரால் விலக்கப்பட்
டவைகளைச் சொல்ல வல்லவர் பேதையர்—யாண்டும் செறு
வோடு நிற்கும் சிறுமை - எக்காலத்தும் கோபகாரியத்தோடு
நிற்பவர் சிறியவர்— இம்மூன்றும் அறிவு உடையார் சூறு
கார் - ஆதலால், இம்மூவகையோரையும் விவேகமுடையவர்
கூட்டார். எ - று.

இளமை, பேதைமை, சிறுமை என்னும் இம்மூன்றுகுணச்
சொற்களும், அவற்றையுடையோர்க்கு ஆகுதலால், ஆகுபெய
ர்கள். இழித்தல்பற்றி உயர்திணையை அங்ஙனம் அஃறிணையா
க்கிக் கூறினொணினும் அமையும். (கசு)

பொய்வழங்கி வாழும் பொறியறையுங் கைதிரிந்து
தாழ்விடத்து நோக்கருதுந் தட்டையு - முழிஇ
லோட்டி வினைநீலம் பார்ப்பானு மிம்மூவர்
நட்கப்படவு தவார்.

இ - ள். பொய் ஆழங்கி வாழும் பொறி அறையும் - பொய். சொல்லி வாழுகின்ற திருவில்லாதவனும்— சை. திரிந்து தாழ்வு இடத்து நோ கருதும் தட்டையும் - தண்ணின் மிக்க வன் முன்னைப் பதத்தினின்றும் வேறுபட்டுத் தாழ்ந்தவிடத்து அவனைத் தனக்கு நேராக நினைக்கின்ற மூங்கில்போலும் புரைபட்ட மனத்தவனும்— ஊழினுள் ஓட்டி வளை நலம் பார்ப்பானும் - ஒருவனைச் சேருமுறைமையாற் சேர்த்து அவன் காரியத்திலே தனக்குப் பயன் பார்த்துநின்றவனும்— இம் மூவர் நட்கப்படாதவர் - ஆகிய இம்மூவரும் யாவராலும் நட்புக்கொள்ளப்படாதவர். ஏ - லு.

பொறி இலக்குமி. தட்டை மூங்கில். ஊழ் முறைமை. (கடு)

மண்ணின்மேல் வான்புகழ் நடடானு மாசில்சீர்ப் பெண்ணினுட் கற்புடையாட் பெற்றானு - முண்ணுநீர் கூவல் குறைவின்றித் தொட்டானு மிம்மூவர் சாவா வுடம்பெய்தி னார்.

இ - ள். மண்ணின்மேல் வான் புகழ் நடடானும் - மண்ணுலகத்திற் பெருமை பொருந்திய புகழை நிறுத்தினவனும்— பெண்ணினுள் மாசு இல் சீர்க் கற்பு உடையார் பெற்றானும் - பெண்களுட் குற்றமற்ற சீர்த்தியையுங் கற்பையு முடையவனைத் தனக்கு மனைவிபாகப் பெற்றவனும்— உண்ணும் நீர் குறைவு இன்றிக் கூவல் தொட்டானும்— உண்ணப்படுகின்ற நீர் குறைவுபடாதபடி கிணறுகளைத் தோண்டி வைத்தவனும்— இம்மூவர் சாவா உடம்பு எய்தினார் - ஆகிய இவர் மூவரும் எக்காலத்தும் இறவாத தேவசீரம் பெற்றவராவர். ஏ - லு.

பெண்ணிலுள்ளென்றது சாதிப்பொருமை. தொடுதல் தோண்
டுதல். துணிவுபற்றி இறந்தகாலத்தாற்குநிலை. (கக)

மூப்பின் கண்ணன்மைக் ககன்றானுங் கற்புடையாட்
பூப்பின்கட் சரராந் தலைமகனும் - வாய்ப்பகையுட்
சொல்லுந் துணிவேண்டு மிலிங்கியு மிம்மூவர்
கல்விபு புணைகைவிட் டார்.

இ - ள். மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும் - மூப்
பு வந்தவிடத்துந் தறவறத்திற்கு அஞ்சி நீங்கினவனும்— க
ற்பு உடையான் பூப்பின்கண் சரராந் தலைமகனும் - கற்புடை
மூ மனைவி பூத்து நீராடியவிடத்து அவனைச் சேராத நணவ
னும்— வாய்ப் பகையுள் சொல் வென்றி வேண்டும் இலிங்
கியும் - வாயாற் பகைப்பவருட்சென்று சொல்லுந் துணி
விரும்புந் தவவேடத்தானும்— இம்மூவர் கல்விபு புணை கை
விட்டார் - ஆகிய இம்மூவரும் பிறவியாகிய கடலைக் கூடத்
தம் ஞானமாகிய தோணியைக் கைவிட்டவராவர். எ - து.

நன்மை, பகை ஆகுபெயர்கள். பூப்பு மகளிர்குதகம். (கக)

ஒருதலையான். வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க்
கிருந்தலையு மின்னாப் பிரிவு - முருவினை
யுள்ளுருக்கித் தின்னும் பெரும்பினியு மிம்மூன்றுங்
கள்வரி னஞ்சல் யும்.

இ - ள். ஒருதலையான் வந்து உறூஉம் மூப்பும் - நிச்சய
மாக வந்தடையும், கிழப்பருவமும்— புணர்ந்தார்க்கு இருத
லையுந், இன்னாப் பிரிவும் - தம்முட் கூடினாரிடத்துக்கும்
துன்பஞ் செய்கின்ற பிரிவும்— உருவினை உள் உருக்கித் தின்

னும் பெரும் பிணியும் - உடற்பிணை உள்ளருகச் செய்து தி
ன்னுகின்ற பெருவியாகியும்— இம்மூன்றும் கள்வரின் அஞ்ச
ப்படும் - ஆகிய இம்மூன்றும் திருடர்போல் ஒருவரால் அ
ஞ்சப்படும்வையாம். எ - று.

புணர்ந்தார் தம்முளொத்த அன்பினராய்க் கூடி வாழும் க
ணவனும் மனைவியும். அன்றி, நட்பாளருக்குமாம். (கஅ)

கொல்யானைக் கோடுங் குணமிலியு மெல்லிற்
பிறன்கடை நின்றொழுகு வாணு - மறந்தெரியா
தாடும்பாம் பாட்டு மறிவிலியு மிம்மூவர்
நாடுங்காற் றாங்கு பவர்.

தி ள். கொல் யானைக்கு ஓடும் குணம் இலியும் - கொ
லைசெய்வதற்குப் மதயானைக்கு முன்னேடுகின்ற குணமில்லா
தவனும்— எல்லில் பிறன் கடை நின்று ஒழுகுவானும் - இர
விலே பிறன் வீட்டு வாயிலிற்சென்று அவன் மனையானை இச்
சித்து நின்று நடக்கின்றவனும்— மறம் தெரியாது ஆடும் பா
ம்பு ஆட்டும் அறிவு இலியும் - கொலைசெய்யுமென்பதை அறி
யாது ஆடும் பாம்பினை ஆட்டும் அறிவில்லாதவனும்— இம்
மூவர் நாடுங்கால் னாங்குபவர் - ஆகிய இம்மூவரும் ஆராய்
ந்து பார்க்குமிடத்து அவற்றால் இறப்பவராவர். எ - று.

மனையாளென்பது வருவிக்கப்பட்டது. ழறும் கொலை. (கக)

ஆசை பிறன்கட் படுதலும் பாசம்
பசிப்ப மடியைக் கொளலுங் - கதித்தொருவன்
கல்லானென் றெள்ளப் படுதலு மிம்மூன்று
மெல்லார்க்கு மின்னா தன.

இ - ள். பிறன்கண் ஆசைப் படுதலும் - பிறனொருவனைடத்துள்ள பொருளுக்கு ஆசைப்படுதலும் - உபாசம், பசிப்ப மடியைக் கொள்ளலும் - தன்சுற்றம் பசித்திருக்கத் தான் சோம்பலைக் கொள்ளுதலும் - கதித்து ஒருவன் கல்லான் என்று எள்ளப்படுதலும் - கோபித்து ஒருவரை கற்றிலென்று இகழப்படுதலும் - இம்மூன்றும் எல்லார்க்கும் இன்னாதன - ஆகிய இம்மூன்றும் எல்லார்க்கும் இன்பந் தாராதவையாம். எ - று

மடி சோம்பு. கதித்தல். கோபித்தல். பொருள் அவாய்நிலையால் வருவிக்கப்பட்டது. (20)

வருவாயுட் கால்வழங்கி வாழ்தல் செருவாய்ப்பச் செய்தவை நாடாச் சிறப்புடைமை - யெய்தப் பலநாடி நல்லவை கற்றலிம் மூன்று நலமாட்சி நல்லவர் கோள்.

இ - ள். வருவாயுள் கால் வழங்கி வாழ்தல் - தமக்கு வரும் பொருள்களிலே நாலிலொருபங்கு தருமத்திற் செலவு செய்து வாழ்தலும் - செரு வாய்ப்பச் செய்தவை நாடாச் சிறப்பு உடைமை - போரினிடத்து வெற்றி கிடைக்கத் தான் செய்த காரியங்கள் ஆராயாதபடி யாவார்க்கும் விளங்கித் தோன்றுஞ் சிறப்புடையனாதலும் - எய்தப் பல நாடி நல்லவை கற்றல் - நிரம்பப் பலவற்றையும் ஆராய்ந்து அவற்றுள் நல்லவைகளைக் கற்றலும் - இம்மூன்றும் நல மாட்சி நல்லவர் கோள் - ஆகிய இம்மூன்றும் நற்குண நற்செய்கைகளிற் பெருமைபெற்ற நல்லவருடைய கொள்கைகளாம். எ - று.

தன்னதுபவத்திற்கு இரண்டு பங்கும், ஆஸ்திக்கு ஒருபங்கும், அறத்திற்கு ஒரு பங்குமாகப் பங்கிட்டு வைக்கவேண்டு

மென்று பொருணாலிலே சொல்லுதலால், அறத்துக்கு நாலி
வொருபங்கு சொல்லப்பட்டது. (உக)

பற்றென்னும் பாசத் தனையும் பலவழியும்
பற்றற தோடு மவாத் தேருந் - தெற்றெனப்,
பொய்த்துரை யென்னும் பகைபிருளு மிம்முன்றும்
வித்தற வீடும் பிறப்பு.

இ - ள். பற்று என்னும் பாசத் தனையும் - பற்றென்று
சொல்லப்படுகின்ற கயிற்று விலங்கும்— பல வழியும் பற்று
அறது ஒடும் அவாத் தேரும் - பலபொருள்களினும் பிடிப்பு
நீங்காமல் ஒடும் ஆசையாகிய தேரும்— தெற்றெனப் பொய்
த்து உரை என்னும் பகை இருளும் - தெளிவாகப் பிறர்க்குப்
பொய்த்துச் சொல்லுஞ் சொல்லாகிய பகைக்கின்ற அந்த
காரமும்— இம்முன்றும் வித்து அறப் பிறப்பு வீடும் - ஆகிய
இம்முன்றும் பிறவிக்கு வித்து; அவை கெடப் பிறப்பு ஒழி
யும். எ - று.

பற்றுவன நான் எனது என்பன.

(உஉ)

தானங் கொடுக்குந் தகைமையு மானத்தார்
குற்றங் கடிந்த வொழுக்கமுந் - தெற்றெனப்
பல்பொரு ணிங்கிய சிந்தையு மிம்முன்று
நல்வினை யார்க்குங் கயிறு.

இ - ள். தானம் கொடுக்கும் தகைமையும் - பிறர்க்குத்
தானமாகப் பொருள் கொடுக்குங் குணமும்— மானத்தார்
குற்றம் கடிந்த ஒழுக்கமும் - மானமுடையாரது குற்றத்தை
நீக்கிய ஒழுக்கமும்— தெற்றெனப் பல் பொருள் நீங்கிய சிந்
தையும் - தெளியப் பலபொருள்களிலுஞ் செல்வத்தெல்லாழிந்த

நினைவும்— இம்மூன்றும் நல்வினை ஆர்க்கும் கயிறு - ஆகிய இம்மூன்றும் ஒருவனுக்கு நல்வினை தன்னை விட்டகலாதிருக்கும்படிக்குக் கட்டுகின்ற கயிறும். ௧ - து.

தெற்றெனல் தேளிவாதல்.

(௨௩)

காண்டகு மென்றோட் கணிகைவா யின்சொல்லுந் தூண்டிலி னுட்பொதிந்த தேராயு - மாண்டசீர்க் காழ்த்த பகைவர் வணக்கமு மிம்மூன்று மாழ்ச்சிப் படுக்கு மளறு.

இ - ள். காண் தகு மெல் தோள் கணிகை வாய் இன் சொல்லும் - காணத்தக்க மெல்லிய தோள்களையுடைய வேசையினுடைய வாயிற் பிறக்கின்ற இனிய சொல்லும்—தூண்டிலினுள் பொதிந்த தேரையும் - தூண்டிலினிடத்தேனினுக்கு இராயாக அதன்முள்ளை மறைத்து வைக்கப்பட்ட தேராயும்— காழ்த்த பகைவர் மாண்ட சீர் வணக்கமும் - வைரம் பற்றிய சத்துருக்களுடைய மாட்சிமைப்பட்ட சீரையுடைய வணக்கமும்— இம்மூன்றும் ஆழ்ச்சிப்படுக்கும் அளறு - ஆகிய இம்மூன்றும் உயிர்களைத் தம்முள்ளே அழந்தப் பண்ணுகின்ற நரகங்கள் போல்வனவாம். ௧ - து.

பொதிதல் மூடுதல், காழ்த்தல் வைரமுறுதல்.

(௨௪)

செருக்கினால் வாழுஞ் சிறியவனும் பைத்தகன்ற வல்குல் விலைபயநு மாய்தொடியு - நல்லவர்க்கு வைத்துவறப்புறங் கொன்றானு மிம்மூவர் கைத்துண்ணூர் கற்றறிந் தார்.

இ - ள். செருக்கினால் வாழும் சிறியவனும் - உள்ளக்களிப்பால் முறை கெடச்செய்து வாழுகின்ற அற்பனும்— பை

த்து அகன்ற அல்குல் விலை புகரும் ஆய் தொடியும் - படம் போன்று அகன்ற அல்குலை விலைக்கு விற்கின்ற வேசையும்— நல்லவர்க்கு வைத்த அறப்புறம் கொன்றானும் - நல்ல அருந்த வர்க்கு வைத்த அறச்சாலையை அழித்தவனும்— இம்மூவர் கை த்து உண்ணர் கற்று அறிந்தார் - ஆகிய இம்மூவருடைய பொருள்களைக் கொண்டு சீவனஞ்செய்தார் அறநூலைக் கற்று அதன் பொருளை அறிந்தவர். எ - று.

ஆய்தொடி ஆராய்ந்த வளையலையுடையாள். கைத்து - பொருள். (௨௫)

ஒல்வ சறியும் விருந்தினனு மாருயிராக் கொல்வ திடைநீக்கி வாழ்வானும் - வல்லிதிற சீல இனிதுடைய வாசானு மிம்மூவர் ஞால மென்ப்படு வார்.

இ - ள். ஒல்வது அறியும் விருந்தினனும் - ஒருவனுக்கு இயன்றதனை அறிந்து பெற்றதனால் இன்பத்தையடையும் அதிதியும்— ஆர் உயிரைக் கொல்வது இடை நீக்கி வாழ்வானும் - அரிய சீவனைப் பிறர் கொல்வதனை நடுவே நீக்கி வாழ்பவனும்— வல்லிதின் சீலம் இனிது உடைய ஆசானும் - உறுதியாக மேற் கொண்ட ஒழுக்கத்தினை இனிதாகவுடைய ஆசாரியனும்— இம்மூவர் ஞாலம் எனப்படுவார் - ஆகிய இம்மூவரும் உயர்ந்தோரென்று சொல்லப்படுவார். எ - று.

“உலக மென்ப துயர்ந்தோர் மாட்டே” என்பது தீவர்கரமாதலின், ஞாலமென்பது உயர்ந்தோரெனப்பட்டது. (௨௬)

உண்பொழுது நீராடி யுண்டலு மென்பெறினும் பால்பற்றிச் சொல்லா விடுதலுந் - தோல்வற்றிச்

சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றுங்
தூய வுழன்பார் தொழில்.

இ - ள். உன்பொழுது நீர் ஆடி உண்டலும் - உண்ணும்
பொழுது ஸ்ரானம்பண்ணி உண்ணுதலும்— என் பெறிலும்
பால் பற்றிச் சொல்லா விடத்தலும் - யாது பயன் பெறுவதாயி
னும் ஒரு பகைத்தைப் பற்றிச் சொல்லாதிருத்தலும்— தோ
ல் வற்றிச் சாயினும் சான்றாண்மை குன்றாமை - பசியால் உட
ம்பு வற்றியிறத்தல் சமீபித்தவிடத்தும் தன்பெருமை குறை
யாமல் நடத்தலும்— இம்மூன்றுங் தூயம் என்பார் தொழி
ல் - ஆகிய இம்மூன்றுங் மனமொழிமெய்களால் யாம் பரிசுத்
தராகக்கடவோமென்று நினைப்பவருடைய செய்கைகளாம்.
எ - று.

(உஎ)

வெல்வது வேண்டி வெகுண்டினாக்கு நோன்பிலியு
மில்லது காமுற் றிருப்பானுங் - கல்வி
செவிக்குற்றம் பார்த்திருப் பானுமீம் மூவ
ருமிக்குத்திக் கைவருந்து வார்.

இ - ள். வெல்வது வேண்டி வெகுண்டு உரைக்கும் நோ
ன்பு இலியும் - சொல்வெற்றியை விரும்பிப் பிறனோடு கோபி
த்துச் சொல்கின்ற தவயில்லாதவனும்— இல்லது காமுற்று
இருப்பானும் - தனிக்குக் கிடைத்தற்கரிய பொருளைப் பெற ஆ
சைப்பீடிருக்கின்றவனும்— கல்வி செவிக்குற்றம் பார்த்து
இருப்பானும் - பிறன் சுற்ற கல்வியைச் செவியினாலே குற்றம்
பார்த்திருக்கின்றவனும்— இம்மூவர் உயிக்குத்திக் கை வரு
ந்துவார் - ஆகிய இம்மூவரும் உயிசெய்க் குத்திக் கைவருந்துகி
ன்றவனோடொப்பாவார். எ - று.

செவி கேள்வி சிந்திதம் பயனடையாது தன்பப்படுவரென்
பது கருத்த. (௨௮)

பெண்விழைந்துபின்செலினுந் தன்செலவிற்குன்றாமை
கண்விழைந்து கையுறினுங் காதல் பொருட்கின்மை
மண்விழைந்து வாழ்நாண் மதியாமை மிம்மூன்று
நுண்விழைந்த நூலவர் நோக்கு.

இ - ள். பெண் விழைந்து பின் செலினும் தன் செலவில்
குன்றாமை - ஒரு பெண் தன்னை விரும்பிப் பின்சென்றாலும்
தன்னடக்கையிற் குறையாமையும்— கண் விழைந்து கை உ.
றினும். பொருட்குக் காதல் இன்மை - தன்னிடந்தேடி வந்து
கைப்புட்டாலும் அப்பொருளிடத்தே ஆசையில்லாமையும்—
மண் விழைந்து வாழ் நாள் மதியாமை - மண்ணுட்கியை வி
ரும்பி வாழ்நாள் நேரிட்டவிடத்து அதனை மதியாமையும்—
இம்மூன்றும் துண் விழைந்த நூலவர் நோக்கு - ஆகிய இம்.
மூன்றும் துட்பமான பொருளை விரும்பிய நூலறிவுடையவ
ர்கருத்தாம். எ - லு.

பெண் பொன் மண் மூன்றாசையும் முத்தியை விரும்பின
வர் கொள்ளாரென்பது கருத்த. (௨௯)

தன்னச்சிச் சென்றாரை யெள்ளா வொருவனு
மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானு
மென்று மழுக்கா நிகந்தானு மிம்மூவர்
நின்ற புகழுடையார்.

இ - ள். தன் நச்சிச் சென்றாரை எள்ளா ஒருவனும் - த
ன்னை விரும்பி அடைந்த இரவலரை இகழாத ஒப்பற்றவனு

ம்— மன்னிய செல்வத்துப் பெரச்சாப்பு நீத்தானும் - நிலையான செல்வம் பெற்ற காலத்து மறதியை விட்டவனும்—என்றும் அழிக்காறு இகந்தானும் - எப்போதும் பிறர் செல்வங்கண்டு பொருமை நீங்கினவனும்— இம்மூவர் நின்ற புகழ் உடையார் - ஆகிய இம்மூவரும் நிலைபெற்ற புகழையுடையராவர். எ - று. நச்சல் - வஞ்சல். (௩0)

பல்லவையு ணல்லவை கற்றலும் பாத்துண்டாங்
கில்லற முட்டா தியற்றலும் - வல்லிதிற
றளி னொருபொரு ளாக்கலு மிம்மூன்றுங்
கேள்வியு ளெல்லாந் தலை.

இ - ள். பல் அவையுள் நல்லவை கற்றலும் - பலசபைகளுள்ளும் நல்லனவென்று சொல்லப்படுமவைகளைக் கற்றலும்— பாத்து உண்டு ஆங்கு இல் அறம் முட்டிது இயற்றலும் - பகுத்துண்டு இல்லறத்தைக் குறையுமல் நடத்துதலும்— வல்லிதின் தாளின் ஒருபொருள் ஆக்கலும் - தன்வல்லமையாலும் முயற்சியினாலும் யாதானுமொருபொருளை உண்டாக்குதலும்— இம்மூன்றும் கேள்வியுள் எல்லாம் தலை - ஆகிய இம்மூன்றும் கேட்கப்பட்ட செயல் பலவினும் தலைமையாகிய செயல்களாம். எ - று.

ஆங்கு அசை. ழூட்டி - தடை. பொருள் - விஷயம். (௩௧)

நுண்மொழி நோக்கிப் பொருள்வொகாளலு நூற்கேலா
வெண்மொழி வேண்டினுஞ் செல்லாமை - நன்மொ
சிற்றின மல்லார்கட் சொல்லலு மிம்மூன்றுங் ழுரியைச்
கற்றறிந்தார் பூண்ட கடன்.

இ - ள். மொழிநாக்கி நுண் பொருள் கொளலும் - நூல்களிலே பதங்களை ஆராய்ந்து நுட்பமாகிய பொருள்களைக் கொள்ளுதலும்— நூற்கு ஏலா வெண் மொழி வேண்டினும் சொல்லாமை - நூல்களுக்குத் தகுந்த வெளிப்படையாகிய சொல்லைப் பிறர் வேண்டினாலும் சொல்லாதொழிதலும்— நல் மொழியைச் சிற்றிணை அல்லார்கண் சொல்லலும் - உயிர்க்கு உறுதியைத் தரும் நல்ல சொற்களைக் கீழ்க் குலமாகாதவரிடத்துச் சொல்லுதலும்— இம்மூன்றும் கற்று அறிந்தார் பூண்ட கடன் - ஆகிய இம்மூன்றும் பலநூல்களையுங் கற்றறிந்தார் பூண்ட கடமையாம். ௭ - ௩.

சிறுமை - சீழ்மை. இனம் - குலம்.

(௩௨)௦

கோலஞ்சிவாமூங் குடியுங் குடிதழீஇ
யாலம்வீழ் போலும் அமைச்சனும் - வேலின்
கடைமணிபோற் நிண்ணியான் காப்புமும் மூன்றும்
படைவேந்தன் பற்று விடல்.

இ - ள். கோல் அஞ்சி வாமும் குடியும் - தன்செங்கோலுக்குப் பயந்து வாழாநின்ற குடியும்— குடி தழீஇ ஆலம்வீழ் போலும் அமைச்சனும் - குடிகளைத் தழுவி ஆலம்விழுது போலத் தாங்க வல்ல மந்திரியும்—வேலின் கடைமணிபோல் திண்ணியான் காப்பும் - வேலினிடத்துப் பூண்போலத் திட்பமுடையவனது காவலும்— இம்மூன்றும் படை வேந்தன் பற்று விடல் - ஆகிய இம்மூன்றையும் சேனையையுடைய அரசன் பற்றுவிடாதொழுவுக. ௭ - ௩. .

(௩௩)

மூன்று கடன்கழித்த பார்ப்பானு மோர்ந்து
முறைநிலை கோடா வரசுஞ் - சிறைநின்

றலவலை யில்லாக் குடியும் மூவ
ருலக மெனப்படு வார்.

இ - ள். மூன்று கடன் கழித்த பார்ப்பானும் - மூன்று வகைப்பட்ட கடன்களையுந் தீர்த்த பிராம்ணனும்— ஒர்ந்து மூறை நிலை சிகாடாசாஷுக்ரு - தருமநூலை ஆராய்ந்து நீதிநிலையின் மூறுபடாத அரசனும்— சிறை நின்று அலவலை இல்லாக் குடியும் - அவ்வரசனாற் செய்யப்பட்ட சிறையினுட்பட்டுப் புலம்புதலில்லாத குடியும்— இம்மூவர் உலகம் எனப்படுவார் - ஆகிய இம்மூவரும் உயர்ந்தோரென்று சொல்லப்படுவார். எ - று.

மூன்று வகைப்பட்ட கடனாவன தேவர் முனிவர் தென்புலத்தார் ஆகிய மூவர்க்கும் முறையே செய்யப்படுந் வேள்வியும், வேதமோதலும், மகப்பெறுதலுமாம். அலவலை - புலம்பல். உலகம் - உயர்ந்தோர். (௩௪)

முந்நீர்த் திரையி னெழுந்தியங்கா மேதைபு
துண்ணூற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானு
மைந்நீர்மை யின்றி மயலதுப்பா னிம்மூவர்
மெய்ந்நீர்மை மேனிற் பவர்.

இ - ள். முந்நீர்த் திரையின் எழுந்து இயங்கா மேதையும் - சமுத்திரத்திற் அலைபோல் எழுந்து மனமலையாத அறிவுடையவனும்— துண் நூல் பெரும் கேள்வி நூல் கரை கண்டானும் - துட்பமாகிய சிந்தனைகளாலும் மிகுதியாகிய கேள்விகளினாலும் நூல்களின் முடிவைக் கண்டவனும்—மைந்நீர்மை இன்றி மயல் அதுப்பான் குற்றமாகிய குணத்தன்மையில்லாதபடி ஆசாபாசத்தை அதுப்பவனும்— இம்மூவர்

மெய்நீர்மை மேல் நிற்பவர் ஆகிய இம்மூவரும் மெய்மை
க்குணத்தையுடைய மாகாந்திலே நிற்பவராவர். எ - று.

நூல் - சிந்தனை. குற்றம் காமம் வெகுளி மயக்கம். எண்
ணும்மை அதுப்பானென்பதனெடுங் கூட்டப்பட்டது. (௩௫)

ஊனுண் டியிர்கட் கருளுடையே மென்பானுந்
தானுடன்பா டின்றி வினையாகு மென்பானுந்
காமுறு வேள்வியிற் கொல்வானு மிம்மூவர்
தாமறிவர் தாங்கண்ட வாறு.

இ - ள். ஊன் உண்டு உயிர்கட்கு அருள் உடையேம் எ
ன்பானும் - ஒன்றினது மாமிசத்தைத் தின்றுவைத்து உயிர்க
ளிலிடத்து அருளுடையோமென்கின்றவனும்— தான் உடன்பா
பாடி இன்ன வினை ஆக்கும் என்பானும் - தான் யாதொரு கா
ரிய முயற்சிக்கும் உடன்படாமல் எல்லாம் ஊழ் செய்யுமென்
கின்றவனும்—காமுறு வேள்வியில் கொல்வானும் - காமியத்
தைத் தருவதாகிய யாகத்தில் ஒருபிராணியைக் கொல்லுகின்
றவனும்— இம்மூவர் தாம் கண்டவாறு தாம் அறிவர் - ஆகி
ய இம்மூவரும் தாங்களறிந்தபடியே தாங்கள் அறிவார்கள்.
எ - று.

பெரியோர் நூலின் கருத்தையறியாரொன்பதாயிற்று. (௩௬)
குறளையு ணட்பளவு தோன்று முறலினிய
சால்பினிற் றோன்றுங் குடிமையும் ிசால்போலுந்
தாய்மையுட் டோன்றும் பிரமாண மிம்முன்னும்—
வாய்மை யுடையார்வழக்கு.

. இ - ள். குறளையுள் நட்பு அளவு தோன்றும் - ஒருவனு
க்கு வந்த செல்வச்சுருக்கத்தினால் சினேகிதனுடைய கிணேக

த்தின் மிகுதியானது காணப்படும்—உறல் இனிய சால்பினில் குடிமை தோன்றும் - சேர்தற்கு இனிதற்கிய நற்குணங்களினது நிறைவிலே குடிப்பிறப்பானது காணப்படும்—பால் போலும் தாய்மையுள் விரமாணம் தோன்றும் - பால்போலும் பரிசுத்தகுணமுடைமையிலே ஒருவனது நிலையானது காணப்படும்— இம்மூன்றும்—தாய்மையுடையார் வழக்கு - இந்நட்பளவு முதலாகிய மூன்றும் மெய்ம்மையையுடையாரது ஒழுக்கங்களாம். எ - று.

உள்ளென்பன விரண்டும் உருபுமயக்கம். உம்மை - அசைநிலை.

தன்னை வியந்து தருக்கலுந் தாழ்வின்றிக்
 திகான்றே வெகுளி பெருக்கலு - முன்னிய
 பல்பொருள் வெஃகுஞ் சிறுமையு மிம்மூன்றுஞ்
 செல்வ முடைக்கும் படை.

இ - ள். தன்னை வியந்து தருக்கலும் - தன்னைத் தானே மெச்சிக்கொண்டு அகங்கரித்தலும்— தாழ்வு இன்றிக் கொன்றே வெகுளி பெருக்கலும் - அடக்கமில்லாமல் வீணாகக் கோபத்தை வளர்த்தலும்— முன்னிய பல் பொருள் வெஃகும் சிறுமையும் - முற்பட்ட பிறருடைய பலவகைப்பொருள்களையும் இச்சிக்கின்ற அற்பகுணமும்— இம்மூன்றும் செல்வம் உடைக்கும் படை - ஆகிய இம்மூன்றும் ஒருவனுக்குச் செல்வத்தை அழிக்கின்ற ஆயுதங்களாம். எ - று.

தருத்கு அகங்காரம். முன்னியவென்றது முன்னென்னுமிடைச்சொலடியாகப் பிறந்த பெய்ஞ்சொச்சம். (ந.அ)

புலமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டிர்த்தோய்தல் கலமயக்கங்கள் ஞாண்டு வாழ்தல் - சொலைமுனிந்து

பொய்ம்மயக்கம் சூதின் கட்டங்க லிம்மூன்று
நன்மையிலாளர் தொழில்

இ - ள். புலை மயக்கம் பொருட் பெண்மீர் வேண்டித்
தோய்தல் - நீசத்தன்மையோடு கலத்தலாவது வேசையரை
விரும்பிக் கூடுதலாம்— கலமயக்கம் தூள் உண்டு வாழ்தல் -
பிறொச்சிறகலத்தோடு கலத்தலாவது கள்ளுண்டு வாழ்தலா
ம்—சொலை முனிந்து பொய்ம் மயக்கம் சூதின் கண் தங்கல் -
பெரிபேரர் சொல்லைக் கடந்து பொய்யோடு கலத்தலாவது
சூதாடுமிடங்களிலே பலகாலும் தங்குதலாம்— இம்மூன்று
ம் நன்மையிலாளர் தொழில் - இம்மூன்றும் நன்மையில்லா
தார் தொழில்களாம். எ - று.

நன்மை அறம். இங்கே வாழ்தலென்றது குறிப்பாற் கெ
டுதலையுணர்ந்துநின்றது. (௩௬)

வெகுளி துணுக்கும் விறலு மகளீர்கட்
கொத்த வெழுக்க முடைமையும் பாத்துண்ணு
நல்லறி வாண்மை தலைப்படலு மிம்மூன்றுந்
தொல்லறி வாளர் தொழில்.

இ - ள். வெகுளி துணுக்கும் விறலும் - மனசிலுண்டா
கிய கோபத்தைச் சுருக்கும் வல்லமையும்— மகளீர்கட்கு
ஒத்த ஒழுக்கம் உடைமையும் - பெண்மீர்களுக்குப் பொரு
நீதுமொழுக்கமுடையனாதலும்—பாத்து உண்ணும் நல் ஆறி
வாண்மை தலைப்படலும் - பகுத்துண்ணும் நல்லறிவுடைமை
யைக் கூடுதலும்— இம்மூன்றும் தொல் அறிவாளர் தொழில் -
ஆகிய இம்மூன்றும் இயற்கையறிவினையுடையவரது தெய்வீக
களாம். எ - று. (௩௭)

அலந்தார்க்கொன் றீந்த புகழூர் துளங்கினுந்
தன் குடிமை குன்றாத் தகைமையு மன்போடி
நாணாளுந் டட்டார்ப் பெருக்கலு மிம்முன்றுங்
கேள்வியு ளெல்லாந் தலை.

இ - ள். அலந்தார்க்கு ஒன்று ஈந்த புகழும் - வறுமை
யினாலே துன்பப்பட்டு இரந்தவர்களுக்கு அவர் விரும்பிய ஒன்
றைக் கொடுத்தலாலுண்டாகிய புகழும்— துளங்கினும் தன்
குடிமை குன்றாத் தகைமையும் - வறுமை முதலியவற்றால்
வருந்தினாலும் தன் குடிப்பிறப்புக்குத் தக்க ஒழுக்கங் குன்றா
தபடி நடந்துகொள்ளும் பெருமையும்— அன்பு ஒடி நாள்
நாளும் டட்டார்ப் பெருக்கலும் - அன்பு வளர்ந்து நாடோ
றுஞ் சினேகித்தவரை ஒங்கச் செய்தலும்— இம்முன்னும் கே
ள்வியுள் எல்லாம் தலை - ஆகிய இம்முன்னும் பெரியோரிடத்
துத் தான் கேட்கப்படும் அறங்கள் பலவினும் தலைமையான
அறங்களாம். எ - று.

கேள்வி - ஆகுபெயர்.

(சுக)

கழகத்தால் வந்த பொருள்கா முறமை
பழகினும் பார்ப்பாரைத் தீப்போ லொழுக
லுழ்வின்சட் காமுற்று வாழ்தலிம் முன்று
மழகென்ப வேளாண் குடிக்கு.

இ - ள். கழகத்தால் வந்த பொருள் காமுறமை - சூதா
ட்டத்தினால் வருகின்ற பொருளை இச்சியாமையும்—பழகினும்
பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகல் - பல்காலும் பழகினாலும் பி
ரிசுணரை அக்கினிக்குச் சமானராக நினைத்து அஞ்சி நடந்து
கொள்ளுதலும்— உதவீன்கண் காமுற்று வாழ்தல் - பயிர்செய்

தலில் ஆசையுற்ற வாழ்தலும்!—இம்மூன்றும் வேளாண் குடிக்கு அழகு என்ப - ஆகிய இம்மூன்றும் வேளாண்மையைபுடைய குலத்துக்கு அழகென்று சொல்வார் பெரிடேரர். எ - று.

எண்ணும்மை விகாரத்தாற்றெக்கனூ. சூழ்க்மென்னுஞ் சூதாடிடத்தின் பெயர் சூதுக்கு ஆகுதலால் ஆகுபெயர். (சஉ)

வாயி னடங்குத துப்புரவா மாசற்ற
செய்கை யடங்குத நிப்பியமாம் - பொய்யினி
நெஞ்ச மடங்குதல் வீடாரு மிம்மூன்றும்
வஞ்சத்திற் தீர்ந்த பொருள்.

இ - ள். வாயின் அடங்குதல் துப்புரவு ஆம் - வாக்கினால் அடங்குதல் இகத்திலே செல்வத்தைத் தருவதாகும்—செய்கை அடங்குதல் மாசு அற்ற திப்பியம் ஆம் - சரீரத்தொழிலால் அடங்குதல் மறுமையிலே குற்றமற்ற தெய்வப்பிறப்பைத் தருவதாகும்—பொய் இன்றி நெஞ்சம் அடங்குதல் வீதி ஆகும் - பொய் இல்லாமல் மனத்தால் அடங்குதல் முடிவிலே முத்தியைத் தருவதாகும்— இம்மூன்றும் வஞ்சத்தின் தீர்ந்த பொருள் - இம்மூன்றும் பொய்யினின்றும் நீங்கிய நற்பொருள்களாம். எ - று.

துப்புரவு அதுபவிக்கப்படுவது. (சங)

விருந்தினி யுண்ட பகலுந் திருந்திழையார்
புல்லப் புடைபெயராக் கங்குலு - மல்லார்க்கொன்
றியா தொழிந்தகன்றி காலையு மிம்மூன்றும்
நோயே புரனுடை யீர்க்கு.

இ - ள். விருந்து இன்றி உண்ட பகலும் - விருந்தில்லையாகப் புசிச்சுக் கழிந்த பகலும்— திருந்து இழையார் புல்ல

ப் புடை பெயராக் கங்குலும் - திருந்திய ஆபரணங்களை யுடைய பெண்டுகளை ஆறுபவிக்கக் கழியாத ஆரத்திரியும் - இல்லார்க்கு ஒன்று ஈயாது ஒழிந்து அகன்ற காலையும் - தரித்திரர்க்கு ஒன்றைக் கொடாதிருக்கக் கழிந்த நாளும் - இம்மூன்றும் உரன் உடையார்க்கு நோயே - ஆகிய இவை மூன்றும் அறிவுடையார்க்கு நினைக்கத்தோறும் நோய்களாம். எ - து.

உரன் அறிவு. “உரனே காட்சி யுணர்வே யுண்மை புலனே ஞான மறிவெனப் புகல்வர்” என்பது திவாகரம். (சச)

ஆற்றானை யாற்றென் றலைப்பானு மன்பின்றி
யேற்றார்க் கியைவ கரப்பானுங் - கூற்றம்
வரவுண்மை சிந்தியா தானுயிம் மூவர்
நிரயத்துச் சென்றுவீழ் வார்.

இ - ள். ஆற்றானை ஆற்று என்று அலைப்புநும் - ஒருகாரியஞ் செய்தற்குச் சத்தியில்லாதவனை அதைச் செய்யச் சொல்லி வருத்துகின்றவனும் - ஏற்றார்க்கு அன்பு இன்றி இயைவ கரப்பானும் - யாசித்தவர்களிடத்தில் அன்பில்லாது தனக்கிசைந்த பொருள்களைக் கொடாது ஒளிக்கின்றவனும் - கூற்றம் வரவு உண்மை சிந்தியாதானும் - யமன் வருவது உண்மையென்று நினையாதவனும் - இம்மூவர் நிரயத்துச் சென்று வீழ்வார் - ஆகிய இம்மூவரும் நரகத்திற்போய் விழுவார். எ - து.

கூறுய்மை யில்லாக் கலிமாவுங் சாழ்கடிந்து
மேறுய்மை யில்லாத வெல்களிறுஞ் - சீறிக்
கறுவி வெகுண்கிரைப்பான் பள்ளியிம் மூன்றுங்
குறுகர் ரடிவுடை யார்.

இ - ள். கால் தூய்மை இல்லாக் கலிமாவும் - நடையிலே நன்மையில்லாத னேய குதிரையும்— காழ் கடிந்து மேல் தூய்மை இல்லாத வெண் களிதும் - கட்டுத்ததியை சீறிக்கும் வலிமையுடைத்தாயும் மேலிருப்பதற்கு ஏற்று நன்மையில்லாத வெற்றியையுடைய யானையும்— சீறிச் செலவி வெகுண்டு உரைப்பான் பள்ளி - சீறி உள்வைரந்தொண்டு கோபிப்பவனுடைய கல்விச்சாலையும்— இம்மூன்றும் குறுகார் அறிவு உடையார் - ஆகிய இம்மூன்றையும் விவேகமுடையவர் சேரார். எ - று. கால் காழ் ஆகுபெயர்கள். (௫௬)

சில்சொற் பெருந்தோண் மகளிரும் பல்வகையுந் தாளினூற் றந்த விழுநிதியு நாடோறு நாத்தளிர்ப்ப வாக்கிய வுண்டியு மிம்மூன்றுங் காப்பிகழ் லாகாப் பொருள்.

இ - ள். சில்சொல் பெரும் தோள் மகளிரும் - மெல்லிய சொல்லையும் பெரிய தோள்களையுமுடைய பெண்டிரும்— பல்வகையும் தாளினூற் றந்த விழுநிதியும் - பலவகையாலும் முயற்சியாற் றேடிய சிறந்த பொருளும்— நாடோறும் நாத்தளிர்ப்ப ஆக்கிய உண்டியும் - எப்போதும் நாவானது மகிழும்படி சமைத்த உணவும்— இம்மூன்றும் காப்பு இகழல் ஆகாப் பொருள் - ஆகிய இம்மூன்றும் காத்தலைத் தள்ளக்கூடாத பொருள்களாம். எ - று.

• தாள் - முயற்சி. மிகுதிபற்றி உயர்திணை அஃறிணையாத முடிந்தது. காப்பாற்றாவிடிற் பழுதுபடுமென்பதாம். (௫௭)

வைத்தனை யின்சொல்லாக் கொள்வானு் நெய்பெய்துச் சோறென்று கூழை மீதிப்பானு - மூயிய !

கைப்பதனைக் கட்டியென் னுண்பானு ிம்மூவர்
மெய்ப்பொருள் கண்டுவாழ் வார்.

இ - ள். வைத்தனை இன் சொல்லாக் கொள்வானும் - ஒருவன் வைத்தனை இனிய சொல்லாகக் கொள்கின்றவனும்— நெய் பெய்த சோறு என்று கூழை மதிப்பானும் - நெய் வாழ்த்த சோறென்று தான் பெற்ற கூழை மதிக்கின்றவனும்— ஊறிய கைப்பதனைக் கட்டி என்று உண்பானும் - மிகுந்த கைப்புடையதாகிய ஒருணவை வெல்லமென்று உண்கின்றவனும்— இம்மூவர் மெய்ப்பொருள் கண்டு வாழ்வார் - ஆகிய இம்மூவரும் தத்துவப்பொருளை அறிந்து வாழப்பெறுவார். எ-று.

கட்டி - வெல்லம். மெய்ப்பொருள் - கடவுள். கூழ் - மாவினார் சமைக்கப்பட்டது. (சஅ)

ஏவாது மாற்று மிளங்கிளையுங் காவாது
வைதெள்ளிச் சொல்லுந்தலைமகனும் - பொய்தெள்ளியம்மனை தேய்க்கு மனையாளு மிம்மூவ
ரிம்மைக் குறுதியில் லார்.

இ - ள். ஏவாதும் ஆற்றும் இளங்கிளையும் - ஏவாத காரியத்தையும் செய்கின்ற தன்னிளஞ்சுற்றத்தானும்— காவாது வைது எள்ளிச் சொல்லும் தலைமகனும் - மனைவியைப் பாதுகாவாது வைது இகழ்ந்து பேசுகின்ற தலைவனும்— பொய்தெள்ளி அம்மனை தேய்க்கும் மனையாளும் - பொய்யையே தெளிந்து தான் வாழ்கின்ற வீட்டிலுள்ள பொருளை அழிக்கும் மனைவியும்— இம்மூவர் இம்மைக்கு உறுதி இல்லார் - ஆகிய இம்மூவரும் இப்பிறப்பில் ஒருவற்கு உறுதியில்லாதவராவார். எ-று.

எச்சலும்மையால் ஏவியதைச் செய்யாமையேயன்றியெனப் பொருள் கொள்ளுக. உறுதி நன்மை. (௫௩)

கொள்பொருள் - வெஃகிக் குடியலைக்கும் வேந்தனு முள்பொருள் சொல்லாச் சலமொழி நாந்தரு மில்லிருந் தெல்லை கடப்பாளு மிழ்முவர் வல்லே மழையருக்கும் கொள்.

இ - ள். கொள் பொருள் வெஃகிக் குடி யலைக்கும் வேந்தனும் - தான் கொள்ளும் பொருளை விரும்பிக் குடிகளை வருத்திகின்ற அரசனும் - உள் பொருள் சொல்லாச் சலம் மொழி மாந்தரும் - உற்றாரோடு உண்மைப்பொருளைச் சொல்லாது பொய் சொல்லுகின்ற மனிதரும் - இல் இருந்து எல்லை கடப்பாளும் - கிட்டின்கணிசூத்த தன் வரம்பு கடந்து நடக்கும் மனையாளும் - இம்முவர் வல்லே மழை அருக்கும் கொள் - ளுகிய இம்முவரும் விரைந்து மழையைக் குறைக்கின்ற கிரகங்களாவர். எ - று.

சலம் - பொய். இம்முவருமுள்ள நாட்டின் மழை பெய்யா தென்பது கருத்து. (௫௪)

நூர்ந்தொழுகிக் கண்ணுந் துணைக டிணைகளே சார்ந்தொழுகிக் கண்ணுஞ் சலவர் சலவரோ யிரந்தகல் லின்கைக் கயவ ரிவர்முவர் .
தேர்ந்தக்காற் றேன்ஹம் பொருள்.

இ - ள். நூர்ந்து தொழுகிக்கண்ணும் துணைகள் துணைகளே - வருவாய் அடைபட்டு ஒருவன் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறவிடத்திலும் சற்றத்தார் சற்றத்தாரேயாவர் - கா

ர்ந்து ஒழுக்கக்கண்ணும் சலவர் சலவரே - மனங்கலந்தொழு
 சிபவிடத்தம் பகைவர் பகைவரேயாவர் தீர்ந்த தூ. இன்
 னைக் கயவீர். பிளக்கப்பட்ட கல்லுப்பேரில்வார் இன்னுத கீழ்
 மக்களேயாவர்—இவர் மூவர் தேர்ந்தக்கால் தோன்றும் பொ
 ருள் - இவர் மூவரும் அறிவுடையார் ஆராயுமிடத்துக் காண
 புபடும் பொருள்களாவார். எ - று.

ஒழுக்கக்கண்ணுமென்பன இரண்டும் இடைக்குறைவிகார
 மாயின. தேர்ந்தக்காற் றேன்றும் பொருளெனவே, ஆராயா
 விடத்து இப்படிப்பட்டவரென்று அறியப்படாரென்பது தோ
 ன்றுகின்றது. (ருக)

கண்ணுக் கணிகலங் கண்ணோட்டங் காமுற்ற
 பெண்ணுக் கணிகல நாணுடைமை - நண்ணு
 மறுமைக் கணிகலங் கல்வியிம் மூன்றுங்.
 குறியுடையார் கண்ணே யுள.

இ - ள். கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் - கண்
 னுக்கு ஆபரணமாவது நாக்ஷிணியமுடைமையாம்— காமு
 ற்ற பெண்ணுக்கு அணிகலம் நாண் உடைமை - கணவனால்
 விரும்பப்பட்ட பெண்ணுக்கு ஆபரணமாவது வெட்கமுடை
 மையாம்— நண்ணும் மறுமைக்கு அணிகலம் கல்வி - நா
 னே வருகின்ற மறுபிறப்பிற்கு ஆபரணமாவது வித்தையா
 சும்— இம்மூன்றும் குறியுடையார்களே உள - இம்மூ
 ன்றும் இயற்கையறிவுடையாரிடத்தே உளவாம். எ - று.

ஒருவன் இம்மூயிற் கற்ற கல்வியானது அவனை நல்வழி
 ப்பயித்தி மறுமையில் இன்பம் பயத்தலால் மறுமைக்கணிக
 லமென்கூர். (ருஉ)

குருடன் மணையா எழகு மிருடரக்
கற்றறி வில்லான் கதழ்ந்துநாயும் - பற்றிய
பண்ணிற் றெரியாதான் யாழ்கேட்பு மிம்முன்று
மெண்ணிற் றெரியாப் பொருள்.

இ - ள். குருடன் மணையாள் அழகும் - குருடனுடைய
மணையாளினது அழகும்—இருள் தரக் கற்று அறிவு இல்லான்
கதழ்ந்து உரையும் - மயக்கந்தீர உண்மை தூலைக் கற்று அற
ன்பொருளை அறிதலில்லாதவன் விரைந்து சொல்லுஞ்சொல்
லும்—பற்றியபண்ணில் தெரியாதான் யாழ் கேட்பும் - விரும்
பப்பட்ட இசை தூலிற் பயிற்சியில்லாதவன் வீணையினுசை
பைக் கேட்டலும்—இம்முன்றும் எண்ணில் தெரியாப் பொ
ருள் - ஆகிய இம்முன்றும் ஆராயுமிடத்து அம்மும்வர்க்கும் மு
றையே தெரியாத பொருள்களாம். ஏ - லு.

கதழ்வு விரைவு.

(ருந.)

தன்பயந் தூக்காரைச் சார்தலுந் தாம்பயவா
நன்பயங் காய்வின்கட் கூறலும் - பின்பயவாக்
குற்றம் பிறர்மே லுரைத்தலு மிம்முன்றுந்
தெற்றென வில்லார் தொழில்.

இ - ள். தன் பயம் தூக்காரைச் சார்தலும் - தனக்கு வ
ரும் பயனை ஆராய்ந்து அதற்கு உதவி செய்யாதவரை அழித்
தலும்— காய்வின்கண் தாம் பயவா நன் பயம் கூறலும்—
ஒருவன் கோபஞ்செய்கின்றவிடத்துத் தாம் பயன்படாமற்
போவனவாகிய சில உத்திகள் சொல்லுதலும்— பின் பய
வாக் குற்றம் பிறர் மேல் உரைத்தலும் - அப்போது பயன்ப
டிலும் பின்னே பயன்படுதலில்லாத குற்றங்களைப் பிறர்மேற்

சொல்லாதலும்— இம்மூன்றும் தெற்றெனவு இல்லார் தொழில் - ஆகிய இம்மூன்றும் தெளிவில்லாதாருடைய செய்கைகளாம். ௧௦. ௨. (௫௪)

அருமறை காலாத நட்டும் பெருமையை [ஊஞ்வேண்டாது விட்டொழிந்த பெண்பாலும் - யாண்டாசெற்றங்கொண்டாடுஞ் சிறுதொழும்பு மிம்மூவரொற்றா எனப்படு வார்.

இ - ள். அரு மறை காவாத நட்டும் - வெளிப்படுத்தக் கூடாத ரகசியப்பொருளைக் காப்பாற்றாத நட்பாளனும்—பெருமையை வேண்டாது விட்டு ஒழிந்த பெண்பாலும் - பெருமைக்குணத்தை விரும்பாது விட்டு நீங்கிய பெண்ணும்—யாண்டாலும் செற்றம் கொண்டாடும் சிறு தொழும்பும் - எப்பொழுதும் வையங்கொண்டாடிக் குற்றேவலானனும்— இம்மூவர் ஒற்றாள் எனப்படுவார் - ஆகிய இம்மூவரும் ஒற்றாள் உடனென்று சொல்லப்படுவார். ௧ - ௨.

பெருமைக்குணம் கற்பு முதலியன. ஆன் சாரியை. செற்றம் வையம். ஒற்றாள் ஒருவரிடத்துள்ள குற்றத்தை அறிந்து போய்ப் பிறர்க்கு அறிவிப்பவன். (௫௫)

முந்தை பெழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு தந்தையுந் தாபியு வழிபட்டு - வந்த
கொழுக்கம் பெருநெறி சேர்தலும் மூன்றும் விழுப்ப நெண்தூரா வந்து.

இ - ள். முந்தை பெழுத்தின் வரவு - ஒருவனுக்கு இணைப்பருவத்திலே கல்வியறிவுண்டாதலும்— பிற்பாடு உணர்ந்து

தந்தையும் தாயும் வழிபட்டு வந்த ஒழுக்கம் - அதன்பின்பு அக்கலவிட்டுப்பொருளை உணர்ந்து தந்தையையும் தாயையும் பூசித்து வந்த ஒழுக்கமுடைமையும்—பெரு நெறி சேர்தல் - பின்பு பெரியோரது வழியைச் சேர்தலும்—இம்முன்றும் விழுப்ப நெறி தூரா ஆறு - ஆகிய இம்முன்றும் உயர்வைத் தரும் வழியைத் தூராத விதங்கலாம். எ - லு.

எழுத்தென்றது கல்விக்கு ஆகுபெயர். விழுப்பம் உயர்வு. கல்வியறிவிற்குப் பயன் தந்தை தாய்களை வழிபடுதலும், அவ்வழிபாட்டிற்குப் பயன் பெரியோர் வழியைச் சேர்தலுமாதலின், இம்முறை வைத்தார். (108)

கொட்டி யளந்தமையாப் பாடலுந் தட்டித்துப் பிச்சைபுக் குண்பான் பிளிற்றலுந் - துச்சிருந்தா னானும் கலங்கா முறுதலு மிம்முன்றும் கேள்வியு ரிவினா தன.

இ - ள். கொட்டி அளந்து அமையாப் பாடலும் - தாள வோசையை அளந்து அதற்குத் தரும்படி பாடாத பாடலும்— தட்டித் துப் பிச்சை புக்கு உண்பான் பிளிற்றலும் - கைதட்டிச் சோற்றுப்பிச்சைக்குப் போய் வாங்கி உண்பவனுடைய ஆரவாரித்தலும்— துச்சு இருந்தான் ஆளும் கலம் காமுறுதலும் - ஒதுக்குக்குடியிருந்தவரின் அவ்வில்லத்தானு டைய ஆளும் பாத்திரங்களை இச்சித்தலும்— இம்முன்றும் கேள்வியுள் இன்னதை - ஆகிய இம்முன்றும் கேட்கப்படும் வைகளுள் இனிமையாகியதனவாம். எ - லு.

கொட்டி - தாளம். ஆ - புசிப்பு. துச்சிருத்தல் - ஒதுக்குக் குடியிருத்தல். (109)

பழமையை நோக்கி யளித்தல் கிழமையாற்
கேள் சூவப்பத் தழுவுதல் - கேள்ராய்த்
துன்னிய சொல்லா லீனந்திரட்ட லீம்மூன்று
மன்னற் கிளையான் ரெழில்.

இ - ள். பழமையை நோக்கி அளித்தல் - நெடுங்கால
மாகப் பழகிவருந் தொடர்ச்சியை நோக்கி அத்தொடர்ச்சியு
டையாரைக் காப்பாற்றுதலும்— கிழமையால் கேள்ர் உவ
ப்பத் தழுவுதல் - செய்யும் உரிமையாற்சுற்றத்தார் மகிழும்ப
டி அவரைத் தழுவுதலும்— கேள்ராய்த் துன்னிய சொல்
லால் இனம் திரட்டல் - தனக்கு நட்பாளராய்ச் சூழும்படி
இரிய சொல்லினால் நல்லினத்தைச் சேர்த்தலும்— இம்மூன்
றும் மன்னற்கு இளையான் தொழில் - ஆகிய சூம்மூன்றும்
இளவரசனது தொழில்களாம். எ - று.

மன்னற்கிளையானை அமைச்சனென்பாருமுளர். தழுவுதல்
வரவணைத்தல். துன்னியவென்பது செய்யியவென்றும் வினை
யெச்சம். (ருஅ)

கிளைஞர்க் குதவாதான் செல்வமும் பைங்கூழ்
விளைவின்கட் போற்றா னுழவு - மிளையனாய்க்
களஞ்ஞண்டு வாழ்வான் குடிமைபு மிம்மூன்று
முள்ளன போலிக் கெடும்.

இ - ள். கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும் - சுற்றத்
தார்க்கு உதவாதவனுடைய செல்வமும்— பைங்கூழ் விளைவி
ன்கண் போற்றின் உழவும் - பசிய பயிர் தனக்குப் பயன்
கெடுகிக்குங்காலத்தும் பாதுகாக்கமீட்டாதவனுடைய உழவு
தொழிலும்— இளையனாய்க் கள் உண்டு வாழ்வான் குடிமை

யும் - இனையனாயிருந்துவைத்துக் கள்ளுண்டு வாழ்கின்றவனுடைய சூழப்பிறப்பு. இம்மூன்றும் உள்ளனபேரலக் கெடும் - ஆகிய இம்மூன்றும் நிலைநிற்பனபோலத் தோன்றிக் கெடும். எ - று. பைங்கூழ் - பயிர். (ருக)

பேய்ப்ப் பிறப்பிற் பெரும்பசியுழும்பாய் விலங்கின் பிறப்பின் வெருவும் - புலந்தெரியாமக்கட் பிறப்பி னிரப்பிடும்பை யிம்மூன்றுந் துக்கப் பிறப்பாய் விடும்.

இ - ள். பேய்ப்ப் பிறப்பில் பெரும் பசியும் - பேயினது பிறப்பிலே பெரிய பசியால் வருந்துன்பமும்—பாய் விலங்கின் பிறப்பின் வெருவும் - பாய்கின்ற மிருகத்தின் பிறப்பிலே அச்சத்தால் வருந்துன்பமும்— மக்கள் பிறப்பில் புலம் தெரியா நிரப்பு இடும்பை - மனிதப்பிறப்பிலே அறிவை மழுங்கச்செய்கின்ற ஆறுமையால் வருந்துன்பமும் உண்டாகின்றன— இம்மூன்றும் துக்கப் பிறப்பாய் விடும் - ஆதலால் இம்மூன்றும் துன்பவதுபவத்திற்கு ஏதுவாகிய பிறப்புக்களாய் விடும். எ - று.

இடும்பையென்பது மற்றைப் பசி வெருவல்களோடுங் கூட்டப்பட்டது. செவ்வருந் தம்மின் மிக்க செல்வரை நோக்கித் தம்மை வறியராகக் கருதலால், மக்கட்பிறப்புக்குப் புராதப் பட் நிரப்பிடும்பை சொல்லப்பட்டது. (௭௦)

ஐயறிவுந் தம்மை யன்ய வொழுகுத லெய்துவ தெய்தாறை முற்காத்தல் - வைகலு மனதேற்கு மன்னர் நிலையறித லிம்மூன்றுந் திரேற்ற பேரமைச்சர் கோள்.

இ - ள். ஐ அறிவும் தம்மை அடைய ஒழுகுதல் - ஐம்பொ
 நியநியுத்தும் தமீக்கு வசப்பட்டு நிற்கு நடத்தலும் - என்று
 வது எய்தரிமை முன் காத்தல் - அரசனுக்கு வருவதாகிய ஆ
 பத்தை வாராதபடி முன்னறிந்து காத்தலும் - வைகலும் மா
 ளு ஏற்கும் மன்னர் நிலை அறிதல் - எப்போதும் பகைமையை
 சீமற்கொள்ளுகின்ற அரசர்களுடைய நிலையை அறிதலும் -
 இம்முன்றும் சீர் ஏற்ற பேர் அமைச்சர் கோள் - ஆகிய இம்மு
 ன்றும் சீர்த்தியை மேற்கொண்ட பெரிய மந்திரிகளாலே கெர
 ள்ளப்படுமவைகளாம். எ - று. (௬௮)

நன்றிப் பயன் தூக்கா நாணிலியுஞ் சான்றோர் முன்
 மன்றிற் கொடும்பா டொப்பானு - நன்றின்யி
 வைத்த வடைக்கலங் கொள்வானு மிம்முவ
 ளெச்ச மிழந்துவாழ் வார்.

இ - ள். நன்றிப் பயன் தூக்கா நாண் இலியும் - ஒருவன்
 தனக்குச் செய்த நன்றியின் பயனை அளந்தறியாத நாணில்
 லாதவனும் - சான்றோர் முன் மன்றில் கொடும்பாடு உரைப்
 பானும் - பெரியோர்முன்னே சபையிலே நின்று கொடிய சொ
 ற்களைச் சொல்லுகின்றவனும் - நன்று இன்றி வைத்த அடை
 க்கலம் கொள்வானும் - நற்செய்கையிலனாகி ஒருவன் வைத்த
 அடைக்கலத்தை அபகரிக்கின்றவனும் - இம்முவர் எச்சம் இழ
 ந்து வாழ்வார் - ஆகிய இம்முவரும் தமக்குப் பின் சந்தான
 த்தை இழந்து வாழ்வார்கள். எ - று.

வாழ்வாரொன்றது குறிப்பால் கெடுவாரொன்பதை உணர்த்
 திற்று. எஞ்சிநின்று 'எச்சமாதலால்' அது சீர்த்திக்குமாம். ()
 நேவஞ்சா தாரோடு நட்பும் விருந்தஞ்சு
 மீர்வனையை யில்லீத் திருத்தலுஞ் - சீர்பயவாத்

தன்மையி லாள் ரயலிருப்பு மிம்மூன்று
நன்மை பயத்த லில.

இ - ள். நோ அஞ்சாதாரோடு நட்பும் - தனக்கு வரும்
வருத்தத்துக்கு அஞ்சி வாராமற் காவிாதவரோடு கொள்ளப்
பட்ட நேசமும்— விருந்து அஞ்சும்புள் வளையை இல்லத்து
இருத்தலும் - விருந்தாளிக்கு இயதற்கு அஞ்சுகின்ற மனைவி
யை வீட்டில் வைத்துக்கொண்டு வாழ்தலும்— சீர் பயவாத்
தன்மை இலாளர் அயல் இருப்பும் - சிறப்பைத் தாராத சூரை
த்தையுடைய இல்வாழ்வோருக்கு அயலிலே குடியிருப்பும்—
இம்மூன்றும் நன்மை பயத்தல் இல - ஆகிய இம்மூன்றும் ஒரு
ஷ்டுக்கு நன்மையை உண்டாக்குதலுடையவல்லவாம். எ - று.

நர்வனை அரிந்தெடுக்கப்பட்ட சங்கவலைபடையுடையவள். ()

நல்விருந் தோம்பலி னட்டாளாம் வைகலு
மிலிபுறஞ் செய்தலி னீன்றதாய் - தொல்சூடியின்
மக்கட் பெறலின் மனைக்கிழத்தி யிம்மூன்றுங்
கற்புடையாள் பூண்ட கடன்.

இ - ள். நல் விருந்து ஒம்பலின் னட்டாள் ஆம் - நல்ல விரு
ந்துகளைப் பாதுகாத்தலினாலே தனக்குச் சினேமிகையாம்—
வைதலும் இல் புறஞ்செய்தலின் ஈன்றிதாய் - எப்போதம்
தன் மனையறத்தைக் காப்பாற்றலினாலே பெற்ற தாயாம்—
தொல் சூடியின் மக்கட் பெறலின் மனைக்கிழத்தி அண்டியு
ய குடிக்குத் தகுந்த புறல்வரைப் பெறுதலினாலே மனைவியா
ம்— இம்மூன்றும் கற்புடையாள் பூண்ட கடன் - இம்மூன்
றும் பதிவிரதாதருமத்தியுடையவள். மேற்சொண்ட கடமை
களாம். எ - று.

(சூச)

ஆமென்பதை மற்றையிரண்டினோடுங் கூட்டுக.
 அச்ச அலைகடலிற் றேன்றலு மாரிவுற்ற
 விட்டகல கில்லாத வேட்கையுங் - கட்டிய
 மெய்நிலை காணு வெகுளியு மிம்மூன்றுந்
 தந்நெய்யிற் றும்பெரியு மாறு.

இ - ள். அலை கடலில் அச்சம் தோன்றலும் - அலைகடல் போல் அளவில்லாத பயமானது தன்மன்கிலே தோன்றுதலும்—ஆர்வுற்ற விட்டு அகலகில்லாத வேட்கையும் - அதுபவித்தவைகளைப் பின்னும் விட்டு நீங்கமாட்டாத விருப்பமும்—கட்டிய மெய் நிலை காணு வெகுளியும் - பெரியோரால் உகியாகத் தழுவப்பட்ட மெய்யினது நிலைமையைக் கண்டவொட்டாத கோபமும்— இம்மூன்றும் தம் நெய்யில் தாம் பொரியுமாறு - ஆகிய இம்மூன்றும் ஆடு முதலானவை தம்மிடத்திற் பிறந்த நெய்யிலே தாம் பொரியுமாறுபோலத் தம்மிடத்துப் பிறந்து தம்மை வேவச்செய்வனவாம். எ - று.

(சூரு)

ஆர்தல் அதுபவித்தல்.
 கொழுநனை யில்லாள் கறையும் வழிநிற்குஞ்
 சிற்றாளில் லாதான்கைம் மோதிரமும் - பற்றிய
 கோல்கோடி வாழ்வு மரசனு மிம்மூன்றுஞ்
 சால்போடு பட்டி தில்.

இ - ள். கொழுநனை இல்லாள் கறையும் - கணவனையில் லாதவளது மாசூதுவும்—வழி நிதிகும் சிற்றாள் இல்லாதாள் கைம் மோதிரமும். - தன்னேவலிவழி நிற்கின்ற சிற்றானையிலாதவளது கையிலிடப்பட்ட மோதிரமும்—பற்றிய கோ

ல் கோடி வாழும் அரசனும் - தான் பற்றிய கோல் கோடி-
வாழும் அரசனும் - இம்மூன்றும் சால்போடு பட்டதில் -
ஆகிய இம்மூன்றும் நிறைவோடு பொருந்திய சிறப்பையுடை-
யவல்லவாம். எ - று.

சிறுளில்லாதவன் அவன் கையாற் செய்வீக்கப்படுந் தொ-
ழிலைத் தன்கையாற் செய்யவேண்டேனின், அம்மேரதிராத்தி
ற்குச் சிறப்பில்லையாயிற்று. மிகுதிபற்றி உயர்திணை அஃறிணை
யோடு முடிந்தது. (சுக)

எதிர்நிற்கும் பெண்ணு மியல்பி ரெழும்புஞ்
செயிர்நிற்குஞ் சுற்றமு மாகி - மயிர்நரைப்ப
முந்தைப் பழவினையாய்த் தின்னு மிவைமூன்று
நொந்தார் செய்கிடந்த தில்.

இ - ள். எதிர் நிற்கும் பெண்ணும் - தான் கோபித்தால்
தன்னெதிர் நின்று பேசும் மனையாளும்—இயல்பு இல் தொ-
ழும்பும் - ஒழுக்கியில்லாத ஏவ்லாளும்—செயிர் நிற்கும் சுற்-
றமும் ஆகி - மனத்திலே வைரம் போகாதே நிற்குஞ் சுற்ற-
மும் எனப் பெயர் கொண்டு—முந்தைப் பழவினை ஆய் மயிர்
நரைப்பத் தின்னும் இவை மூன்றும் - முற்காலத்திலே செய-
ப்பட்ட பழவினைப்பயனாய்த் தன்மயிர் நரைக்குமளவும் ஒரு
வனைத் தின்னுகின்ற இவை மூன்றுக்கும்—நொந்தார் செய்க-
கிடந்தது இல் - மனநொந்தார் செய்யக் கிடந்ததொரு பரி-
காரம் இல்லை. எ - று. தொழும்பு - ஆளுபெயர். (சுக)

இல்லார்க்கொன் றீயு முடைமைபு மிவ்வுலகி
னில்லாமை யுள்ளு நெறிப்பாடு - மெய்வுயிர்க்குந்
தன்புறுவ செய்யாத தாய்மைபு மிம்மூன்று
நன்றறியு மாந்தர்க் குள.

இ - ள். இல்லார்க்கு ஒன்று ஈயும் உடைமையும் - தரித்திர
 ர்க்கு ஒன்றைக் கொடுக்கும் செல்வமும் இவ்வுலகின் இல்லா
 மை உள்ளும் நெறிப்பாடும் - இவ்வுலகத்தில் உண்டான பொ
 ருள்களினுடைய நிலையாமையை விசாரித்தறியும் வழியிலே
 செல்லுதலும்— எவ்வுயிர்க்கும் துன்பு உறுவ செய்யாத ஆய்
 மைபும் - எவ்வகைப்பட்ட உயிர்களிடத்தும் துன்பமடைவன
 வற்றைச் செய்யாத பரிசுத்தகுணமும்— இம்மூன்றும் நன்று
 அறியும் மாந்தர்க்கு உள - ஆகிய இம்மூன்றும் அறத்தின்வழி
 யை அறியும் மனிதர்களுக்கு உண்டாம். எ - து. (கூஅ)

அருந்தொழி லாற்றும் பகடுந் திருந்திய
 மெய்நிறைந்து நீடிருந்த கன்னியு நொந்து
 நெறிமாறி வந்த விருந்துமீம் மூன்றும்
 பெறுமா றரிய பொருள்.

இ - ள். அரும் தொழில் ஆற்றும் பகடும் - அரிய தொ
 ழில்களைச் செய்ய வல்ல கடாவும்— திருந்திய மெய் நிறை
 ந்து நீடு இருந்த கன்னியும் - திருந்திய மெய் நிரம்பி நெய்
 ங்காலம் மணமில்லாதிருந்த கன்னிகையும்— நொந்து நெறி
 மாறி வந்த விருந்தும் - துன்புற்று வழி தப்பிவந்த விருந்து
 ம்— இம்மூன்றும் பெறுமாறு அரிய பொருள் - ஆகிய இம்
 மூன்றும் பெறுதற்கரிய பொருள்களாம். எ - து.

அரிய தொழில் - பெரும்பாரங்கொண்ட பண்டியை ஈர்த்து
 ன்றெல்லுமை முதலியவை. இங்கே மெய்யென்றது பெண்ணி
 ற்குச் சிறந்த சுவயவங்களைக் காட்டுகின்றது. (கூஆ)

காவோ டறக்குளந் தொட்டாஹ் நாவினால்
 வேநீங் கண்கண்ட பார்ப்பானுந் - தீதிகந்

தொல்வதுபாற் துண்ணு மொருவனு மிம்முவர்
செல்வ ரெனப்படுவார்.

இ - ள். காவோடு அறக் குளம் தொட்டாணம் - சோலை
யை வைத்து அறத்திற்குரிய குளத்தினைத் தொண்டினவர
ன் - நாலினால் வேதம் கரை கண்ட பார்ப்பாணம் - நாலின
லோடு வேதங்கவின்னெல்லையாக் கண்ட பிராமணனாய் - திரு
நகரது ஒல்வது பாத்து உண்ணும் ஒருவனும் - திய வழியை
க் கடந்து தனக்கு இசைவதனைப் பகுத்துண்ணின்ற ஒருவ
னும் - இம்முவர் செல்வர் எனப் படுவார் - ஆரிய இம்மு
ரும் செல்வந்தையுடையவரென்று சொல்லப்படுவார். எ - று.

காவென்றதற்கேற்க வைத்தென்பது வருவிக்கப்பட்டது.
தொண்டினவரைத் தொண்டினனை உபசரித்தார். (எ 0)

உடுத்தாடை மில்லாதார் நிராட்டும் பெண்டர் [கு
தொடுத்தாண்ட வைப்போர் புகலும் - கொடுத்தனிக்
மாண்மை அடையவர் நல்குரவு மிம்முன்றும்
காண வரியவென் கண்.

இ - ள். உடுத்த ஆடை இல்லாதார் நர் ஆட்டும் - உடுக்
கப்பட்ட ஆடையில்லாதவராகி நிராடுதலும் - பெண்டர்
தொடுத்து ஆண்டு அலைப் போர் புகலும் - பெண்டினர் பிற
ரோடு வழக்குத் தொடுத்துச் சபையின்கண்ணே போர் செ
ய்வதற்குப் புகலும் - கொடுத்து அளிக்கும் ஆண்மை
டையவர் நல்குரவும் - பிறர்க்குக் கொடுத்துக் கர்ப்பாற்றுகி
ன்ற ஆண்மையுடையவரது வறுமையுடைய - இம்முன்றும்
என் கண் காண வரிய ஆரிய இம்முன்றும் என் கண்டவர்
பார்க்கத் தகுவனவல்லவாம். எ 7. 2.

ஆண்டு அசை. இங்கே அருமை தகாமை குறித்து நின்றது. நிறைநெஞ்சு சடையாளை நல்சூர வஞ்சு மறனை நினைப்பாளை யல்பொரு ளஞ்சு மறவளை யெவ்வயிரும்ஞ்சுமிம் மூன்றுந் திறவதும் தீர்ந்த பொருள்.

இ - ள். நிறை நெஞ்சு உடையாளை நல்சூரவு அஞ்சும்- புலன்கண்டேற் போகாது நிறுத்தப்படும் நெஞ்சினையுடையவ னுக்கு வறுமை அஞ்சும்— அறனை நினைப்பாளை அல் பொ ருள் அஞ்சும் - தருமத்தையே சிந்திக்கின்றவனுக்குப் பாவம் அஞ்சும்— மறவளை எவ்வயிரும் அஞ்சும் - சொலைத் தொழி ல் செய்வோனுக்கு எல்லாவயிரும் அஞ்சும்— இம்மூன்றுத் திறவதில் தீர்ந்த பொருள் - ஆதலால் இம்மூன்றச்சீழும் வே றுபாட்டினிங்கி ஒத்த பொருள்களாம். எ - று.

அறனென்றமையால் அல்பொருளென்றதற்குப் பாவமென ப் பொருள் கூறப்பட்டது. (எஉ)

இரந்துகொண் டொண்பொருள் செய்வலென் பானும் பரந்தொழுகும் பெண்பாலைப் பாசமென் பானும் விரிகட லுடுசெல் வானுமிம் மூவ ரரிய துணிந்துவீழ் வார்.

இ - ள். இரந்து கொண்டு ஒண் பொருள் செய்வல் என் பானும் - பிறரை இரந்து அவரிடும்பிச்சையை வாங்கி ஒள்ளி ய செல்வப்பொருளைச் சம்பாதிப்பேனென்று சொல்லுகின்ற வனும்— பரந்து ஒழுகும் பெண்பாலைப் பாசம் என்பானும்- பலரிடத்தும் வியாபித்துச் செல்லுகின்ற வேசையைத் தன்

மேல் அன்புடையனென்கின்றவனும்— விரி கடல் ஊழி செல்வானும் விரிந்த கலிடத்தீப் பொருள் சம்பாதித்தற்குப் போகின்றவனும்— இம்மூவர் அரிய துணிந்து வாழ்வார் - ஆகிய இம்மூவரும் தமக்கு முடியாத காரியங்களைச் செய்யத் துணிந்து வாழ்கின்றவராவார். எ - று. பாசம் ஆகுபெயர். ()

கொலைநின்று தின்றொழுகுவானும் பெரியவர் புல்லுங்காற் றுன்புல்லும் பேதையு - மில்லெனக்கொள்கென் பவனை நகுவானு மிம்மூவர் யா துங் கடைப்பிடியா தார்.

இ - ள். கொலை நின்று தின்று ஒழுகுவானும் - கொலை செய்வதின்கண்ணே நின்று ஒருயிரை வதைத்து அதனிறைச் சிசையதி தின்பவனும்— பெரியவர் புல்லுங்கால் தான் புல்லும் பேதையும் - தன்னிற் பெரியார் தன்னைத் தழுவும்போது சானும் அவரை விடிரே தழுவுகின்ற அறிவில்லாதவனும்— எனக்கு ஒன்று இல் ஈக என்பவனை நகுவானும் - எனக்கு ஒருபொருள் இல்லை நீ கொடு என்று யாசிக்கின்றவனைப் பரி காசஞ்செய்பவனும்— இம்மூவர் யாதும் கடைப்பிடியாதார்- ஆகிய இம்மூவரும் யாதோரறத்தையும் கடைப்பிடிக்கமாட்டாதவராவார். எ - று.

கடைப்பிடி - கருமம் முடிக்குந் துணிவு. (௪௬)

வள்ளன்மை பூண்டாஸ்கட் செல்வமு முள்ளத் துணர்வுடையா னோதிய ஞாலும் புணர்வின்கட் டக்க தமிழந் தலைமகனு மிம்மூவர் பொத்தினியிக் காழ்த்த மரம்.

இ - ள். வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் - வரையாது கொடுத்தலையே ஆபர்ணமாகக் கொண்டவனிடத்துக் கூடிய செல்வமும்— உள்ளத்து உணர்வு உடையான் ஓதிய நூலும்— உள்ளத்திலே உறிவுடையான் கற்ற கல்வியும்— புணர்வின் கண் தக்கது அறியும் தலைமகனும் - பிறர் தன்னைச் சார்ந்தவிடத்து அவர்க்குச் செய்யத்தக்க காரியத்தை அறியுந்தலைவனும்— இம்மூவர் பொத்து இன்றிக் காழ்த்த மரம் - ஆகிய இம்மூவரும் பொந்தில்லாமல் வயிரம் பற்றிய மரம்போல் யாவராலும் விரும்பப்படுவர். எ - று.

பொந்து பொத்தெனத் தோடை நோக்கி வலித்தல்விசாரமாயிற்று. (எரு)

மாரிநாள் வந்த விருந்து மனம்பிரிதாய்க் காரியத்திற் குன்றாக் கணிகையும் - வீரியத்து மாற்ற மறுத்துரைக்குஞ் சேவகனு மிம்மூவர் போற்றற் கரியார் புரிந்து.

இ - ள். மாரி நாள் வந்த விருந்தம் - மழைக்காலத்தில் வந்த விருந்தினரும்—மனம் பிறிது ஆய்க் காரியத்தில் குன்றாக் கணிகையும் - தன்மனம் வேறுபட்டு நிற்கத் தன்காரியஞ்செய்தலிற் குறைபடாத வேசையும்— வீரியத்து மாற்றம் மறுத்து உரைக்கும் சேவகனும் - வீரியஞ்செய்யும் போர்வந்தால் நாயன் சொன்னதை மறுத்துச் சொல்லின்ற சேவகனும்— இம்மூவர் புரிந்து போற்றற்கு அரியார் - ஆகிய இம்மூவரும் விரும்பிப் பாடுகாததற்கு அரியராவார். எ - று.

மாற்றம் - ஓசால். (எசு)

கடுவரைக் கையிசுழந்து வாழ்நீ னபவரை நள்ளிருளாய் கைவிடா நட்டொழுக - நெள்ளி

வடுவான வாராய்ந் காத்தலும் மூன்றுங்
குடிமாசிலார்க்கேயுள. •

இ - ள். கயவரைக் கையிகந்து வாழ்தல் - கீழ்மக்களைக்
கைவிட்டு வாழ்தலும்— நயவரை நன்குநீரும் கைவிடா ந
ட்டு ஒழுக்கல் - அன்புடையவரைப் பாதுகாப்பிலும் கைவிடா
து— நேசித்துக்கொண்டு நடந்தலும்— தெள்ளி விடு ஆன
வாராமல் காத்தல் - ஆராய்ந்து தனக்குப் பழிப்பான காரிய
ங்கள் வரவொட்டாமற் காத்துக்கொள்ளலும்— இம்மூன்று
ம் குடி மாசு இலார்க்கே உள - ஆகிய இம்மூன்றும் குடிப்
பிறப்பிலே குற்றமில்லாதவர்க்கே உண்டாம். எ - று. (எஎ)

தூய்மை யுடைமை துணிவாந் தொழிலகற்றும்
வாய்மை யுடைமை வனப்பாகுந் - தீமை
மனத்தினும் வாயினுஞ் சொல்லாமை மூன்றுங்
தவத்திற் தருக்கினார் கோள்.

இ - ள். தூய்மை உடைமை - பரிசுத்தமுடையனாயிருக்
கையும்— துணிவாம் தொழில் அகற்றும் வாய்மை உடை
மை - பெரியோராலே துணியப்பட்ட நற்செய்கையை விரிக்
கின்ற சத்தியமுடையனாயிருக்கையும்— வனப்பு ஆகும் தீ
மை மனத்தினும் வாயினும் சொல்லாமை - அழகாகிய தீமை
யை மனத்தானினைத்தல் வாயாற்சொல்லல் இவை செய்யா
மையும்— மூன்றும் தவத்தில் தருக்கினார் கோள் - ஆகிய இ
ம்மூன்றும் தவத்திலே செருக்கி நின்றவர்களுடைய உடை
கையாம். எ - று.

அகற்றல் விரித்தல் மனத்தினுமென்றதற்கேற்க நினையா
மை வருவிக்கப்பட்டது. வனப்பாகுமென்றதை இவை செய்
யாமைவென்பதனோடு கூட்டுக. (எஅ)

பழியஞ்சான் வாழும் பசுவும் பழிவினாற்
கொண் - வருந்தவம் விட்டநனுங் கொண்டிருந்
தில்லஞ்சி வாழு மெருது மிவர்முவர்
நெல்லுண்ட னெஞ்சிற்கோர் நோய்.

இ - ள். பழி அஞ்சான் வாழும் பசுவும் - உலகம் பழிக்
கும் பழிக்குப் பயப்படாது நடந்துகொள்ளும் பசுப்போல்
வானும்— அழிவினால் கொண்ட அரும் தவம் விட்டானும்—
செல்வக்கெடுதி வந்தபோது தனக்குரித்தாகக் கொண்ட அ
ரிய தவத்தினை விட்டவனும்— கொண்டிருந்து இல் அஞ்சி
வாழும் எருதும் - தனக்கு உட்பட்டவளாகக் கொண்டிருந்
தும் மனைவியை அஞ்சி நடக்கின்ற எருதுபோல்வானும்—
இவர்முவர் நெல் உண்டல் நெஞ்சிற்கு ஓர் நோய் ஆகிய இ
வர் மூவரும் மக்கள் உண்ணக்கடவதாகிய சோற்றையுண்
ணுதல் அறிவுடையோர் நெஞ்சினுக்கு ஒருநோயாம். எ - று.

நெல் இருமடியாகுபெயர்.

(எக)

முறைசெய்யான் பெற்ற தலைமையு நெஞ்சி
னிறையிலான் கொண்ட தவமு - நிறையொழுக்கந்
தேற்றாதான் பெற்ற வனப்பு மிவைமூன்றுந்
தூற்றின்கட் ஷேயு வித்து.

இ - ள். முறை செய்யான் பெற்ற தலைமையும் - முறை
புதிந்து செய்யமாட்டாதவன் பெற்ற யஜமானத்துவமும்—
நெஞ்சில் நினுற இலான் கொண்ட தவமும் - நெஞ்சத்தைப்
புண்களிலே செலுத்தாது நிறுத்திதலையில்லாதவன் மேற்
கொண்ட தவமும்— நிறை ஒழுக்கம் தேற்றாதான் பெற்ற
வனப்பும் - குறைவற்ற வேதவொழுக்கத்தைத் தெளிந்து ந

டவாதவன் பெற்ற அழகும் - இவைமூன்றும் தூற்றின்கண்
 னவிய வித்து - ஆகிய இவைமூன்றும் புதலில் விரைத் தவிதை
 யோடொக்கும். ஏ - று.

தேறாதானென்பது தேற்றாதானென விகாசமாயிற்று. (அ)0

தோள்வழங்கி வாழும் துறைபோற் கணிகையு
 நாள்கழகம் பார்க்கு நயமிலாச் சூதனும்
 வாசிகொண் டொண்பொருள் செய்வானு மிம்மூவ
 ராசைக் கடலுளாழ் வார்.

இ - ள். துறை போல் தோள் வழங்கி வாழும் கணி
 கையும் - பலர்க்கும் பொதுவாய் நின்று தன்னிடத்து நீரை
 கீ கொடுத்தான் துறைபோலப் பலர்க்கும் பொதுவாய் நின்று
 தனது தோளைக் கொடுத்து வாழ்கின்ற வேசையும் - நாள்க
 கழகம் பார்க்கும் நயம் இலாச் சூதனும் - நாடோறும் சூ
 தாழிபிடம் பார்த்துச் செல்லுகின்ற நீதியற்ற சூதனும் - வா
 சி கொண்டு ஒன் பொருள் செய்வானும் - வட்டம் வாங்கிக்
 கொண்டு திரவியத்தைத் தேடுவானும் - இம்மூவர் ஆசைக்
 கடலுள் ஆழ்வார் - ஆகிய இம்மூவரும் ஆசையாகிய சமுத்
 திரத்தில் அழுந்துவார். ஏ - று.

நயம் நீதி. வாசி வட்டம்; அன்றி வட்டியினினுமாம்.

சான்றாருட் சான்றானெனப்படுத லெஞ்ஞான்றான்
 தோய்ந்தாருட் டோய்ந்தா எனெப்படுதல் - பாழ்ப்படுத
 கொள்ளாருட் கொள்ளாத கூறமை யிம்மூன்றுமுந்து
 நல்லாள் வழங்கு நெறி.

இ - ள். சான்றாருள் சான்றான் எனப்படுதல் - நற்குணங்
 களாலே. நிறைந்தோருள் நற்குணங்களாலே நிறைந்தோனெ

ன்று சொல்லப்படுதலும்— எஞ்ஞான்றும் தோய்ந்தாருள்
 தோய்ந்தான் எனப்படுதல் - நெநாடும் நண்பு கொண்டு க
 லந்தவருள் நண்பு கொண்டு கலந்தவனென்று சொல்லப்படு
 தலும்— பாய்ந்து ஓடிந்து கொள்ளாருள் கொள்ளாத கூ
 ருமை - தம்மேலே பாய்ந்தெழுந்து தஞ்சொல்லை அங்கிகாசு
 ஞ்செய்யாதவரிடத்து அவர் அங்கீகரிப்பாதவைகளைச் சொல்
 லாமையும்— இம்மூன்றும் நல் ஆள் வழங்கும் நெறி - ஆகி
 ய இம்மூன்றும் நன்மையை ஆள்வோன் செல்லும் வழிகளா
 ம். எ - று. (அஉ)

உப்பின் பெருங்குப்பை நீர்படியி னில்லாகு
 நட்பின் கொழுமுளை பொய்வழங்கி னில்லாகுஞ்
 செப்ப முடையார் மழையனைய ரிம்மூன்றுஞ்
 செப்ப நெறிதூரா வாறு.

இ - ள். உப்பின் பெரும் குப்பை நீர் படியின் இல்லாகு
 ம் - உப்பினது பெரிய குவியலானது தன்னிடத்து நீர் படி
 யுமாயின் இல்லாமற்போம்— நட்பின் கொழு முளை பொய்
 வழங்கின் இல்லாகும் - சினேகத்தினது செழித்த ஆரம்பமா
 னது பொய் சொன்னால் இல்லாமற்போம்— செப்பும் உடை
 யார் மழை அனையர் - நடுவுநிலைமையுடையவர் எல்லார்க்
 கும் மழைபோல் உபகரிப்பர்— இம்மூன்றும் செப்ப நெறி
 தூரா ஆறு - அந்நீர் படியாமையும் பொய் சொல்லாமையும்
 மழைபோலுபகரித்தலும் ஆகிய இம்மூன்று செய்கைகளும்
 செவ்விய வழியைத் தூராமைக்குச் சாதனங்களாம். எ - று.

வாய்கள் கமையாக்குளனும் வயிற்றாத்
 தாய்முலை புண்ணாக் குழவியுஞ் - சேய்மரபிற்.

கலவிமாண் பில்லாத மாந்தரு மிம்மூவர்
நல்குரவு சேரப்பீட்டார்.

இ - ள். வாய் நன்கு அமையாக் குள்ளும் - நீர் வருவ
ழி நன்றாக அமைந்திராத-தடாகமும்— வயிறு ஆரத் தாய்
முலை உண்ணக் குழவியும் - தன் வயிறு நிறையத் தாயின்
முலைப்பாஜுண்ணாத குழந்தையும்— சேய் மரபில் கல்வி மா
ண்பு இல்லாத மாந்தரும் - இளமைப்பருவத்திற் கல்வி மாட்சி
மையைப் பெறாத மனிதரும்— இம்மூவர் நல்குரவு சேரப்ப
ட்டார் - ஆகிய இம்மூவரும் வறுமையால் அடையப்பட்டவ
ராவர். எ - று.

வாய் வழி. சேய்மரபென்றதற்கு வமிசபரம்பரையினீட்சி
யினிஹமாழ். இம்மூவகையோர்ச்சும் வறுமையுண்டாதற்கு
ஐயமில்லாமையால் அத்துணிவுபற்றி அடையப்பட்டாரென
இறந்தகாலத்தாற்கூறினார். (அச)

எள்ளப் படுமரபிற் றுகலு முள் பொருளைக்
கேட்டு மறவாத கூர்மையு முட்டின்று
யுள்பொருள் சொல்லு முணர்ச்சியு மிம்முன்று
மொள்ளிய வெற்றாட் குணம்.

இ - ள். எள்ளப்படு மரபிற்று ஆகலும் - தனது செய்
கைகைகவரால் நன்குமதிக்கப்படாத ஸ்ரீஹையுடைந்தா
தலும்— உள் பொருளைக் கேட்டு மறவாத கூர்மையும் - கரு
த்து அவரிடத்து நிகழ்நிலுள்ள பொருளைக் கேட்டுப் பின் ம
றவாத கூர்மையையுடைத்தாதலும்— முட்டி இன்று உள்
பொருள் சொல்லும் உணர்ச்சியும் - வாக்குக் கருத்திலே நன்
க்கப்பட்ட அப்பொருளைத் தடைபடாமல் தன்னரசிற்குச்

சொல்லும் தெளிவுடைத்தாதலும்— இம்மூன்றும் ஒள்ளிய
ஒற்று ஆள் குணம் - ஆகிய இம்மூன்று அறிவுடைய ஒற்று
ளின் குணங்களாம். எ - று.

முட்டு - தடையு. ஒற்றுள் - வேவுகாரன். (அரு)

அற்புப் பெருந்தனை யாப்பு நெகிழ்ந்தொழிதல்
கற்புப் பெரும்புணை காதலிற் கைவிடுத
னட்பி நயநீர்மை நீங்க விவைமூன்றுங்
குற்றந் தருஉம் பகை.

இ - ள். - அற்புப் பெரும் தனை யாப்பு நெகிழ்ந்து ஒழித
ல் - உயிர்களிடத்துத் தனக்குள்ள அன்பாகிய பெரிய விலங்
கு கட்டுத் தளர்ந்து நீங்கலும்— கற்புப் பெரும் புணை கா
தலிற் கைவிடுதல் - கல்வியாகிய பெரிய தெப்பத்தைப் பொ
ருள் முதலியவற்றின்மேலுள்ள ஆசையாற் கைவிடுதலும்—
நட்பின் நயநீர்மை நீங்கல் - ஒருவனிடத்து வைத்த நேசத்
தால் நீதித்தன்மையின்குதலும்— இவை மூன்றும் குற்றம்
தருஉம் பகை - ஆகிய இம்மூன்றும் ஒருவனுக்குக் குற்றத்
தைத் தருகின்ற பகைகளாம். எ - று.

அன்பு அற்பு எனத் திரிந்தது. (அசு)

கொல்வது தானஞ்சான் வேண்டலுங் கல்விக்
ககன்ற வினம்புசூ வானு மிருந்து
விழுநிதி குன்றுயிப் பானுமியம் மூவர்
முழுமக்க ளாகற்பா லார்.

இ - ள். கொல்வது தான் அஞ்சான் வேண்டலும் - ஒரு
யினைத் கொல்லுதற்குத் தான் அஞ்சானாகி அதனைச் செய்ய

விரும்பலும்—கல்விக்கு அகன்ற இனம் புருவானும் - கல்விக்குத் தூரமாகிய கூட்டத்திலே பிரவேசிக்கின்றவனும்— இருந்து விழுவிதி குன்றாகிப்பானும் - ஒருமுயற்சியுஞ் செய்யாதிருந்து முன்புள்ள மிக்க திரவியத்தைக் குன்றச்செய்பவனும்— இம்மூவர் முழுமக்கள் ஆகற்பாணர் - ஆகிய இம்மூவரும் அறிவு துழையப் புரையில்லாத முழுமக்களாகுந் தன்மையைபுடையராவர். எ - று. ௧ 9 (அ)

பிணிதன்னைத் தின்னுங்காற் றுன்வருந்து மாறாதணிவில் பெருங்கூற் றுயிருண்ணு மாறும் பிணைசெல்வ மாண்பின் றியங்க ளிவைமூன்றும் புணையி னிலைகலக்கு மாறு.

இ - ள். பிணி தன்னைத் தின்னுங்கால் தான் வருந்தும் ஆறும் - விபாதியானது தன்னைத் தின்னும் பொழுது தான் அதற்குத் துன்புற்று வருந்தும் விதமும்— தணிவு இல் பெரும் கூற்று உயிர் உண்ணும் ஆறும் - தாழ்வில்லாத பெரிய யமனானவன் உயிரைக் கொண்டுபோக வருத்தும் விதமும்— பிணை செல்வம் மாண்பு இன்றி இயங்கல் - விரும்பப்படுகின்ற செல்வமானது நிலையில்லாதபடி நீங்கும் விதமும்—இவைமூன்றும் புணையின் நிலை கலக்கும் ஆறும் - ஆகிய இம்மூன்றும் ஒருவனுக்குப் பிறவிப்பெருங்கடற்குப் புணையாயுள்ள மனநிலையைக் கலக்குகின்ற கருவிகளாம். எ - று?

மாண்பு இங்கே நிலையைக் குறிப்பித்து நின்றது. இயங்கல் நீங்கல். ஆறென்பது இயங்கலோடுங் கூட்டப்பட்டது. (அஅ)

அருளினை நெஞ்சத் தடைகொடா தானும் பொருளினைத் துவ்வான் புதைத்துவைப் பாறு

பிறந்தினலு சொல்லகிற் பாணுயிம் மூவர்
பிறந்தும் பிறந்திலா தார்.

இ - ன். அருளினை நெஞ்சத்து அடைகொடாதானும் - தபையைய மன்சினிபுத்து நிறைத்துவையாதவனும்— பெர்ருளினைத் துவ்வான் புதைத்து வைப்பானும் - திரவியத்தைப் பிறர்க்கும்கொடாது தானும் அதுபவியாது புதைத்து வைக்கின்றவனும்— இறந்து இன்னு சொல்லகிற்பானும் - தன்னிலை கடந்து பிறர்க்குத் துன்பந்தருகின்ற சொற்களைச் சொல்லவல்லவனும்— இம்மூவர் பிறந்தும் பிறந்திலாதார் - ஆகிய இம்மூவரும் மனிதப்பிறவியிற்பிறந்திருந்தும் பிறவாதாராவர். எ - று.

பிறந்தார்க்கு முக்கியமாகவேண்டும் இவற்றைப் பெருமைபாற் பிறந்திலாதாரென்றார். துவ்வல் அதுபவித்தல், இறத்தல் கடத்தல். (அக)

ஈதற்குச் செய்க பொருளை யறநெறி
சேர்தற்குச் செய்க பெருநூலை - யாது
மருள்புரிந்து சொல்லுக சொல்லையிம் மூன்று
மிருளுலகஞ் சேராத வாறு.

இ - ன். ஈதற்குப் பொருளைச் செய்க - பிறர்க்குக் கொடுக்கும்பொருட்டுத் திரவியத்தைத் தேடக்கடவன்— அறநெறி சேர்தற்குப் பெரு நூலைச் செய்க - தருமமார்க்கத்தைச் சம்பாதித்தற்பொருட்டுப் பெரிய நூல்களைக் கற்கக்கடவன்— யாதும் சொல்லை மருள் புரிந்து சொல்லுக - யாதாயினும் ஒருசொல்லைச் சொல்லின் அருளை விரும்பிச் சொல்லக்கடவன்— இம்மூன்றும் இருள் உலகம் சேராத ஆறு - இம்மூன்று செய்கைகளும் நரகத்தைச் சேரவிவாட்டாத வழிகளாம். எ - று. இருளுலகம் நரகம். (கூ0)

பெறுதிக்கட் பொச்சாந் துரைத்த லுயிரை
யிறுதிக்கண் யாமிழந்தே மீமன்றன் - ஸீறுவந்து
தன்னுடம்பு கன்றுங்கா னுணுத லிம்முன்று
மன் னு வுடம்பின் குறி.

இ - ள். பெறுதிக்கண் பொச்சாந்து உரைத்தல் - தாய்
தந்தை முதலிய பிராணிகளை ஊராசுப் பெற்றவிடத்து அவர்
தமக்குச் செய்த உதவியையும் அவர்க்குத் தாம் செய்யவே
ண்டும் உதவியையும் மறந்து இகழ்ந்து சொல்லலும்—உயிரை
இறுதிக்கண் யாம் இழந்தேம் என்றல் - அவர்கள் மரணத்தை
யடைந்தவிடத்து இவரை யாமிழந்தோமென்றிரங்குதலும்—
மறு வந்து தன் உடம்பு கன்றுங்கால் நாணுதல் - நோயடை
ந்து தன்னுடம்பு வாடுமிடத்து முன்பு அறஞ்செய்யப்பெற்றி
லோமென்று நாணுதலும்— இம்முன்றும் மன் னு உடம்பின்
குறி - ஆகிய இம்முன்றும் நிலையாத உடம்புடையவனது செ
ய்கைகளாம். எ ிறு.

உயிரென்றது தாய் தந்தை முதலியோரை. மறு, குறி ஆகு
பேயர்கள். இழிவுபற்றி உடம்புடையானை உடம்பென்றார். ()

விழுத்தினைத் தோன்றா தவனு மெழுத்தினை
யொன்று முணராத வேறாயு - மென்று
மிறந்துரை காமுறு வானுயிம் முவர்
பிறந்தும் பிறவா தவர்.

இ - ள். விழுத் தினைத் தோன்றாதவனும் - அறிவொழுக
கங்களைப் பெறுதற்குரிய சீரிய குலத்திலே பிறவாதவனும்—
எழுத்தினை ஒன்றும் உணராத ஏழையும் - இலக்கண நூலை எவ்
வளவேனும் அறியாத பேதையும்—என்றும் இறுத்த உரை கா

முதுவானும் - எப்பொழுதும் முறை தப்பிச் சொல்லுஞ்சொல்லை இச்சிக்கின்றவனும்— இம்மூவர் பிறத்தும் பிறவாதவர் - ஆகிய இம்மூவரும் மக்கட்பிறப்பிற் பிறந்தவைத்தனும் பிறவாதவராவர். எ - று. எழுத்தென்றது ஆகுபெயர். (கஉ)

இருளாய்க் கழியு முலகமும் யாதூந் தெரியா துரைக்கும் வெகுள்வும் - பொருளல்ல காதற் படுக்கும் விழைவு மிவைமூன்றும் பேதைமை வாழு முயிர்க்கு.

இ - ள். இருளாய்க் கழியும் உலகமும் - அறிவில்லாதவர் களுக்கு இடமாய் அதனால் அந்தகாரமாய் நாள் கழிகின்ற தேசமும்—பாடும் தெரியாது உரைக்கும் வெகுள்வும் - நன்மை தீமைகளில் ஒன்றுந் தெரியாது சொல்லுகின்ற கோபிப்பும்— பொருள் அல்ல காதல் படுக்கும் விழைவும் - நற்பொருளல்லாதவைகளில் ஆசையை உண்டாக்கும் வேட்கையும்— இவை மூன்றும் வாழும் உயிர்க்குப் பேதைமை - ஆகிய இவை மூன்றும் வாழுகின்ற மக்களுயிர்களுக்கு அறியாமையைத் தருவனவாம். எ - று. (கங)

நண்பிலார் மாட்டு நசைக்கிழமை செய்வானும் பெண்பாலைக் காப்பிகமும் பேதையும் - பண்பி லிழுக்கான சொல்லாடு வானுயிம் மூவ ரொழுக்கங் கடைப்பிடியா தார்.

இ - ள். நண்பு இலார் மாட்டி நசைக் கிழமை செய்வானும் - சிறுகருணயில்லாதவரிடத்தில் அன்புரிமையைச் செய்கின்றவனும்—பெண்பாலைக் காப்பு இகமும் பேதையும் - மனைவியைக் காப்பதனை இகழாநின்ற அறிவில்லாதவனும்—

பண்பு இல் இழுக்கு ஆன சொல் ஆடுவானும் - குணமில்லாத
வழுவுதலான சொற்களைச் சொல்லுகின்றனவும்— இம்மூவர்
ஒழுக்கம் கடைப்பிடியாதார் - ஆகிய இம்மூவரும் தமீக்குரிய
ஒழுக்கத்தினை உறுதியாகப் பிடியாதவர்கள். எ - று.

அன்புரிமையாவது தன்னட்பினர் செய்க்கிடந்ததை அவ
ரைக் கேளாதே செய்தல். (கச)

அறிவழுங்கத் தின்னும் பசினோயு மாந்தர்
செறிவழுங்கத் தோன்றும் விழைவுஞ் - செறுநரின்
வெவ்வுரை நோனா வெகுள்வு மிவைமூன்று
நல்வினை நீக்கும் படை.

இ - ளீ. அறிவு அழுங்கத் தின்னும் பசி நோயும் - தன்
னறிவு கெடும்படி அதனைத் தின்னுகின்ற பசியாகிய வியாத்
தின்னும்—செறிவு அழுங்கத் தோன்றும் விழைவும் - மனிதர்கள்
தன்னைச் சேராதிருக்கும்படி உண்டாகின்ற பேராசையும்—
செறுநரின் வெவ் உரை நோனா வெகுள்வும் - பகைவர்களு
டைய கொடிய சொற்களைப் பொருத்த கோபமும்—இவைமூன்
றும் நல்வினை நீக்கும் படை - ஆகிய இம்மூன்றும் ஒருவன்
கொண்ட கருமத்தைக் கெடுக்கின்ற ஆயுதங்களாம். எ - று.

நோனாமை பொருமை

(கடு)

கொண்டான் குறிப்பறிவாள் பெண்டூட்டி கொண்ட
செய்வகை செய்வான்றவரி கொடிதொரிஇ° [ன்
நல்லவை செய்வா ன்ரச னிவர்மூவர்
பெய்யெனப் பெய்யு மழை.

இ - ள். கொண்டான் குறிப்பு அறிவார் பெண்டாட்டி-
தன்னைக் கொண்ட கணவனுடைய குறிப்பறிந்து நடக்கின்ற
வர் கொண்டாட்டியாவாள்— கொண்டன செய்வகை செய்
வான் தவசி - நான் மேற்கொண்ட விரதங்களைச் செய்யத்த
க்க முறைப்படி மிசய்துன்றவன் தவசியாவான்— கொடிது
ளூஇ நல்லகை செய்வான் அரசன் - தீங்கினை நீக்கி உயிர்த
ளூக்கு இதமர்ன்வைகளைச் செய்கின்றவன் அரசனாவான்—
இவர் மூவர் பெய் என மறை பெய்யும் - இம்மூவரும் பெய்
யென்று சொல்லவே மறை பெய்யும். எ - று.

செய்வகை ஐம்பொறியடக்கன் முறலியகை. (க.க)

ஐங்குராவ ராணை மறுத்தலு மார்வுற்ற
வெஞ்சாத நட்பினுட் பொய்வழக்கு - நெஞ்சமர்ந்த
கற்புடை யானைத் துறத்தலு மிம்முன்று
நற்புடையி லாளர் தொழில்.

இ - ள். ஐங்குரவர் ஓணை மறுத்தலும் அரசன் உபரத்
தியாயன் பிதா தமையன் ஆசாரியன் என்று சொல்லப்பட்ட
ஐங்குரவர் ஒருடைய ஆக்கினையைக் தடுத்து நடத்தலு
ம்— ஆர்வுற்ற எஞ்சாத நட்பினுள் பொய் வழக்கும் - விரும்
ப்பட்டவைகளிலே குறைவுபடாமற் பெறுதற்குரிய சினே
கிதரிடத்துப் பொய் பேசுதலும்— நெஞ்ச ஆமர்ந்த கற்பு
உடையானைத் துறத்தலும் - தன்மனத்தால் விரும்பப்பட்ட
கற்பினையுடைய மனையானை விடுதலும்— இம்மூன்றும் நற்பு
ஐயிலாளர் தொழில் - ஆகிய இம்மூன்றும் அறத்தின் வ
கையில்லாதவரது தொழில்களாம். எ - று.

குரவர் வழிபடத்தக்கவர். பொய்வழக்கு - பொய்யாகத்
தொடுக்கப்பட்ட விவகாரமெனினுமாம். (க.க)

செந்தி முதல்வ ரதநினைந்து வாழ்த்தலும்
 வெஞ்சினி வேந்தன் முறைநெறியிற் சேர்த்தலும்
 பெண்பால் கொழுநன் வழிச்செலவு மிம்முன்றும்
 திங்கண்பும் மாரிக்ரு வித்து.

இ - ள். செந்தி முதல்வரீ ஆறம் நினைந்து வாழ்த்தலும் -
 வெள்விச்செந்தியை வளர்க்கின்ற மறைமுதல்வராகிய பிரா
 மணர்கள் தருமத்தை மறவாது நினைந்துகொண்டு வாழ்த்தலு
 ம்— வெம் சின வேந்தன் முறை நெறியில் சேர்த்தலும் - வெ
 ள்விதாகிய கோபத்தினையுடைய அரசனுவன் முறை நடா
 த்துகின்ற விதிவழியிலே சேர்ந்தொழுந்தலும்— பெண்பா
 ல் கொழுநன் வழிச் செலவும் - பெண்ணுவன் தன் கண
 வின் மனசுக்குத் தகுந்தவழியே நடத்தலும்— இம்முன்றும்
 திங்கன் மும்மாரிக்ரு வித்து - ஆறிய இம்முன்றும் மாசுந்
 தேறும் பெய்யவேண்டிய முன்றுமழைக்குக் காரணங்க
 ளாம். எ - று. (கஉ)

கற்றாரைக் கைவிட்டு வாழ்த்தலும் காமுற்ற
 பெட்டாங்கு செய்தொழுதும் பேதையு - முட்டிந்நி
 யல்லவை செய்யு மலவையு மிம்முவர்
 நல்லவைகளு சேரா தவர்.

இ - ள். கற்றாரைக் கைவிட்டு வாழ்த்தலும் - கற்றவரை
 விட்டு நீங்கி வாழ்த்தலும்— காமுற்ற பெட்டாங்கு செய்து
 ஒழுதும் பேதையும் - தான் விரும்பியவைகளை இச்சிந்தப்படி
 யே செய்து நடக்கின்ற அறிவில்லாதவனும்— முட்டு இன்றி
 அல்லவா செய்யும் அலவையும் - தடையின்றித் தீங்குகளைச்

செய்யும் பேச்சுக்காரனும்— இம்மூவர் நல் உலகம், சேராத
வர் - ஆகிய இம்மூவரும் நல்லவுலகங் களிளிலே சேர்ந்தவர். எ - று

அலவழி பேச்சுக்காரன். பெட்டவாங்கு பெட்டாங்கென்
நின்றது. (கக)

பத்திமை சான்ற படையும் பலர்தொகினு
மெத்துணையு மஞ்சா வெயிலரணும் - வைத்தமைந்த
வெண்ணி னுலவா விழுநிதியு மிம்மூன்று
மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு.

இ - ள். பத்திமை சான்ற படையும் - தன்மேல் அன்பு
நிறைந்த சேனையும்— பலர் தொகினும் எத்துணையும் அஞ்சா
எயில் அரணும் - சத்துருக்கள் பலர் சேர்ந்து வந்தாலும் எவ்
வளவும் பயப்படவேண்டாத மதிலரணும்— எண்ணில் உல
வா வைத்து அமைந்த விழு நிதியும் - எண்ணிக்கையில் அகப்
படாத படி வைக்கப்பட்டு நிறைந்த சீரிய திரவியமும்— இம்
மூன்றும் மண் ஆளும் வேந்தர்க்கு உறுப்பு - ஆகிய இம்மூன்
றும் பூமியை ஆளுகின்ற அரசர்க்கு அவயவங்களாம். எ - று.

திரிகடுகவுரை முற்றிற்று.

பிரகடன்பத்திரம்.

—:0:—

	நூ.	அ.
திருவள்ளுவர் பரிமே		
லழகருரை.	சு	0
திருச்சிற்றம்பலக்கோ		
வை நச்சினூர்க்கி		
னியருரை.	நூ	அ
வில்லிபுத்தூரர்பாரதம்நூ	அ	
சேது புராணம்.	நூ	0
நன்னூல்விருத்தியுரை	உ	0
அகத்தியத்திரட்டு, தி		
ருவாசகம், திருவி		
சைவ்பா, திருப்பல்		
லாண்டு, பெரியபு		
ராணச் செய்யுட்டி		
ரட்டு.	க	க2
கோயிற்புராணவுரை.	க	அ
பெரியபுராணவசனம்	க	ச
சைவசமயநெறியுரை.	க	ச
இலக்கணக் கொத்து		
ரை, தொல்காப்பிய		
ச் சூத்திரவிருத்தி,		
இலக்கணவிளக்கச்		
சூறாவளி.	க	ச
வைராக்கியசதகவுரை,		
வைராக்கியதீபவுரை,		
அவிரோத வந்தியா		
ருரை.	க	ச

	நூ.	அ.
சூடாமணிநிகண்டு ப		
த்துத்தொகுதியுரை		
பொருளகராதியுட		
ன்.	க	0
கோயிற்புராணமூலம்.	0	அ
நருக்கசங்கிரகம், அ		
ன்னம்பட்டியம்.	0	அ
சைவதுஷண பரிகா		
ரம்.	0	கூ
திருமுருகாற்றுப்படை		
யுரை:	0	ச
அருணகிரிநாதர் வகு		
ப்பு.	0	ச
கம்பரந்தாதியுரை.	0	ச
மருதூரந்தாதியுரை.	0	ச
திரிகடுகவுரை.	0	ச
சிவாலயதரிசனவிதி.	0	நூ
குளத்துர்ப்பிள்ளைத்		
தமிழ்.	0	நூ
திருச்செந்தினிரோம்		
டகயமக வந்திய		
யுரை.	0	2.
பட்டணத்துப்பிள்ளை		
யார் பாடல்.	0	2
உழிநிடதவுரை.	0	2

சிதம்பர மும்மணிக் கோவை.	0	உ	திருச்செந்தூரகவல். புஷ்பவிதி.	0	க
கந்தரலங்காரம், கந்த ரதிபூதி.	0	க	உவமானசங்கிரகம், இ ரத்தினச்சுருக்கம்.	0	க
நால்வர் நான்மணிமா லை; பெரியநாயகினி ருத்தம், பெரியநா யகி கலித்துறை, பி கூடான நவமணி மாலை.	0	க	நமச்சிவாயமாலை. கபிலரகவல்.	0	உ
ஏரெழுபது, திருக்கை வழக்கம்.	0	க	துண்டிவிநாயகர் திரு வருட்பா.	0	உ
மறைசையந்தாதி.	0	க	கதிர்காமவேலர் திரு வருட்பா.	0	உ
அருணகிரியந்தாதி.	0	க	முதற்பாலபாடம்.	0	க
அபிராமியந்தாதி.	0	க	இரண்டாம்பாலபாடம்	0	உ
திருக்கருவைப் பதிற் றுப்பத்தந்தாதி.	0	க	மூன்றும்பாலபாடம்.	0	க
விநாயகரகவல், திருச் செந்தூர்க் கலிவெ ண்பா.	0	க	விநாயககவசம், சிவ கவசம், சத்திகவச ம், சரசுவதிதோத் திரம், இலக்குமி தோத்திரம்.	0	க

இப்போது அச்சிற்பதிப்பிக்கப்படுகின்ற

புத்தகங்கள்.

பெரியபுராணம் சூசனங்க
ளோடு.
திருவிளையாடற்புராண வச
னம்.
கந்தபுராண வசனம்.

பதினொரந்திருமுறை
சிவதருமோத்தரவுரை.
பிரயோகவிவேகவுரை.
யீந்தபுராணம்.

